

<p>9. கணங்கள்செல்படலம்</p>	<p>9. ganangal sel padalam</p>
<p>அந்த வேலையிற் கயிலையில் எம்பிரா நருளால் நந்தி தேவரை விளித்துநம் மணச்செயல் நாட முந்து சீருடை யுருத்திர கணங்கள்மான் முதலோர் இந்தி ராதியர் யரையுந் தருதியென் றிசைத்தான்.</p>	<p>andha valaiyir kayilaiyil embiraanarulaal nandhi dhevarai viliththunam manachseyal naada mundhu seerudai yuruththira ganangal maan mudhalor indhi raadhiyar yaraiyundh tharudhiyen risaiththaan.</p>
<p>இன்ன லின்பமின் றாகிய பரமன்ஈ துரைப்ப கன்ன யப்புட னிரைந்துபின் நந்தியெம் பெருமான் அன்னர் யாவரும் மணப்பொருட் டுற்றிட அகத்துள் உன்னல் செய்தனன் அவரெலா மவ்வகை யுணர்ந்தார்.</p>	<p>innana linbamin raagiya paramanee dhuraippa kanna yappuda niraindhupin nandhiyem perumaan annar yaavarum manapporut tutrida agaththul unna seidhanan avarelaa mavvagai yunarndhaar.</p>
<p>உலக முய்ந்திட வெம்பிரான் மணம்புரி யுண்மை புலன தாதலும் அவனருண் முறையினைப் போற்றி மலியும் விம்மிதம் பத்திமை பெருமிதம் மகிழ்ச்சி பலவும் உந்திடக் கயிலையை முன்னியே படர்வார்.</p>	<p>ulaga muindhida vembiraan manampuri yunmai pulana dhaadhalum avanarun muraiyinaip potri maliyum vimmidham paththimai perumidham magizchchi palavum vundhidak kayilaiyai munniye padarvaar.</p>
<p>பாலத் தீப்பொழி விழியுடைப் பஞ்சவத்தி திரனே மூலத் தீப்புரை விடைப்பெருங் கேதுவே முதலாஞ் சூலத் தீக்காத் தாயிர கோடியோர் சூழக் காலத் தீப்பெயர் உருத்திரன் வந்தனன் கடிதில்.</p>	<p>paalath theepozi viziyaip panjavaththi thirane moolath theeppurai vidaipperung kedhuve madhalaanj soolath theekkaath thaayira kodiya soozak kaalath theeppayar vuruththiran vandhanan kadidhil.</p>
<p>சுழல லுற்றிடு சூறையும் வடவையுந் தொலைய முழுது யிர்த்தொகை அலமர வுயிர்க்குமொய்ம் புடையோர் எழுப திற்றிரு கோடிபா ரிடத் தொகை யீண்ட மழுவ லத்தின னாயகூர் மாண்டனும் வந்தான்.</p>	<p>soozala lutridu sooraiyum vadavaiyun tholaiya muzudhu yirthhogai alamara vuyirkkumoim pudaiyor azuba thitirru kodipaa ridath thogai yeenda mazuva laththina naayakoor maandanum vandhaan.</p>

<p>நீடு பாதலத் துறைபவர் நெற்றியங் கண்ணர் பீடு தங்கிய வல்வகை நிறத்தவர் பெரியர் கோடி கோடியா முருத்திர கணத்தவர் குழுவோடு ஆட கேசனா முருத்திரன் கயிலையில் அடைந்தான்.</p>	<p>needu paadalath thuraibavar nitriyang kannar peedu thangiya valvagai niraththavar periyar kodi kodiya muruththira ganaththavar kuzuvodu aada kesanaa muruththiran kayilaiyil adaindhaan.</p>
<p>கோர மிக்குயர் நூறுபத் தாயிர கோடி சார தத்தொகை சூழ்தரச் சதுர்முகன் முதலோர் ஆரு மச்சுறச் சரபமாய் வந்தருள் புரிந்த வீர பத்திர வருத்திரன் வந்தனன் விரைவில்.</p>	<p>kora mikkuyar noorupath thaayira kodi saara thaththogai sooztharach sadhurmugan mudhalor aaru machchurach sarabamaai vandharul purindha veera paththira vuruththiran vandhanan viraivil.</p>
<p>விண்டு தாங்குறு முலகுயிர் முழுதுமோர் விரலிற் கொண்டு தங்குறு குறட்படை கோடிநூ றீண்டப் பண்டு தாங்கலந் தரியரன் இருவரும் பயந்த செண்டு தாங்குகைம் மேலையோன் மால்வரை சென்றான்.</p>	<p>vindu thaanguru mulakuyir muzudhumor viralir kondu thanguru kuratpadai kodinoo reendap pandu thaangalandh thariyaran iruvarum payandha sendu thaangukaim melaiyon maalvarai sendraan.</p>
<p>முந்தை நான்முகன் விதிபெறான் மயங்கலும் முக்கட் டந்தை யேவலால் ஆங்கவன் நெற்றியந் தலத்தின் வந்து தோன்றினல் லருள்செய்து வாலுணர் வளித்த ஐந்து மாறுமா முருத்திரர் தாமும்வந் தடைந்தார்.</p>	<p>mundhai naanmugan vidhiperaan mayangalum mukkat tandhai yevalaal aangavan netriyandh thalaththin vandhu thondrina larulseyidhu vaalunar valiththa aindhu maarumaa muruththirar thaamumvan dhadaindhaar.</p>
<p>இத்தி றத்தரா முருத்திரர் அல்லதை யேனை மெத்து பல்புவ னங்களு மளித்தவன் மேவி நித்தன் அன்புறும் உருத்திர கணங்களும் நெறிசேர் புத்தி யட்டக முதல்வரும் வந்தனர் பொருப்பில்.</p>	<p>iththi rathtaraa muruththirar alladhayenai meththu palbuva nangalu maliththavan mevi niththan anburum vuruththira ganangalum neriser puththi yattaga mudhalvarum vandhanar poruppil.</p>

<p>தொட்ட தெண்கடல் யாவையுந் துகளினால் தூர்க்கும் எட்டு நூறெனுங் கோடிபா ரிடத்தொகை யீண்டக் கட்டு செஞ்சடைப் பவர்முத லாகவே கழறும் அட்ட மூர்த்திகள் தாங்களும் ஒருங்குடன் அடைந்தார்.</p>	<p>thotta thenkadal yaavaiyundh thugalinaal thoorkkum ettu noorenung kodipaa ridaththogai yeendak kattu senjsadaip pavarmudha laagave kazarum atta moorththigal thaangalum orungudan adaindhaar.</p>
<p>கூறு கொண்டிடு தெழிப்பினர் எம்பிரான் விழிநீர் நாறு கொண்டுள கலத்தொடு பொடிபுனை நலத்தோர் நூறு கொண்டிடு கோடிபூ தத்தொடு நொடிப்பின் வீறு கொண்டகுண் டோதரன் போந்தனன் வெற்பில்.</p>	<p>kooru kondidu thezippinar embiraan vizineer naaru kondula kalaththodu podipunai nalaththor nooru kondidu kodipoo thatthodu nodippin veeru kondakun dotharan pondhanan verpil.</p>
<p>அண்டம் யாவையும் உயிர்த்தொகை யனைத்தையும் அழித்துப் பண்டு போலவே தந்திட வல்லதோர் பரிசு கொண்ட சாரதர் நூற்றிரு கோடியோர் குழுமக் கண்ட கன்னனும் பினாகியும் வந்தனர் கயிலை.</p>	<p>andam yaavayum vuyirththogai yanaitthaiyum aziththup pandu polave thandhida valladhora parisu konda saaradhar nootruru kodiya kuzumak kanda mannanum pinaagiyum vandhanar kayilai.</p>
<p>ஆன னங்களோ ராயிரம் இராயிரம் அங்கை மேனி வந்தபொன் மால்வரை புரைநிற மேவித் தானை வீரர்நூற் றைம்பது கோடியோர் சாரப் பானு கம்பனாந் தலைவன்ஒண் கயிலையிற் படர்ந்தான்.</p>	<p>aana nangkalo raayiram irayiram angai meni vandhapol maalvarai purainira mevith thaanai veerarnoor raimbadhu kodiya saarap paanu kambanaandh thalaivaion kayilayir padarndhaan.</p>
<p>தங்கள் சீர்த்தியே மதித்திடு கடவுளர் தலையும் பங்கி யாகிய கேசமும் படைகளும் பறித்துத் துங்க மெதிய கணங்கள்பல் கோடியோர் சூழச் சங்கு கன்னன்வந் திறுத்தனன் தடவரை தன்னில்.</p>	<p>thangal seerththiye madhiththidu kadavular thalaiyum pangi yaagiya kesamum padaigalum pariththuth punga medhiya ganangalpal kodiya soolach sangu kannanvan dhiruththanan thadavarai thannil.</p>

<p>காள கண்டனுந் தண்டியும் நீலனுங் கரனும் வால்வ யம்பெறு விச்சுவ மாலியும் மற்றும் ஆளி மொய்ம்பின ராயபல் பூதரும் அனந்தம் நீளி ருங்கடற் றானையோ டணைந்தனர் நெறியால்.</p>	<p>kaala kandanundh thandiyum naalanung karanum vaalva yamperu veechchuva maaliyum matrum aali moippina raayapal poodharum anandham neeli rungadar raanaiyo danaindhanar neriyaal.</p>
<p>கூற்றின் மொய்ம்பினைக் கடந்திடு சாரதக் குழுவோர் நூற்று முப்பது கோடியோர் சூழ்ந்திட நொய்தின் மாற்ற லார்புரம் அட்டவன் தாளிஆணை வழிபட்ட டேற்ற மிக்கஈ சானன்அக் கயிலையில் இறுத்தான்.</p>	<p>kootrin moimbinaik kadaindhidu saaradhak kuzuvor nootru muppadhu kodiyor soozndhida noidhin maatra laarpuram attavan thaaliaanai vazipat detra mikkaee saananak kayilaiyil iruththaan.</p>
<p>எகின மாகிய மால்அயன் வாசன் இமையோர் புகலு மாதிரங் காவலர் கதிர்மதி புறக்கோள் மிகைய தாரகை அன்னைகள் வசுக்கள்வே றுள்ளார் மகிழும் விஞ்சையர் முனிவரர் யாவரும் வந்தார்.</p>	<p>egina maagiya maalayan vaasan imaiyor pugalu maadhirang kaavalur kadhirmadhi purakkol migaiya thaaragai annaigal vasukkalve rullaar magizum vinjsaiyar munivarar yaavarum vandhaar.</p>
<p>வாலி தாகிய மறைகள்ஆ கமங்கள்மந் திரங்கள் ஞால மாதிய பூதங்கள் உலகங்கள் நகர்கள் கால மானவை ஏனைய பொருளெலாங் கடவுட் கோல மெய்திவந் திறுத்தன கயிலையிற் குறுகி.</p>	<p>vaali thaagiya maraigalaa gamangalman dhirangal gnaala maadhiya poodhangal ulagangal nagargal kaala maanavai yenaiya porulelaang kadavut kola meidhivandh thiruththana kayilaiyir kurugi.</p>
<p>இந்த வாசற்றினாற் கயிலையில் யாவரும் யாவும் வந்த தன்மையை நோக்கியே ஆற்றவு மகிழ்ந்து நந்தி யுள்புகுந் தமலனுக் கித்திறம் நவில முந்தை அன்னவர் யாரையுந் தருகென மொழிந்தான்.</p>	<p>indha vaassatrinaar kayilaiyil yaavarum yaavum vandha thanmaiya nokkiye aatravu magizndhu nandhi yulpugundh thamalanuk kiththiram navila mundhai annavar yaaraiyun tharukena mozindhaan.</p>

<p>புராரி யித்திரம் மொழிதலுஞ் சிலாதனார் புதல்வன் ஒராய்மு தற்கடை குறுகியே உருத்திர கணங்கள் முராரி யாதியாம் விண்ணவர் முனிவரெல் லோரும் விராவு நீர்மையிற் சென்றிடக் கோயிலுள் விடுத்தான்.</p>	<p>puraari yiththiram mozidhalunj silaadhanaar pudhalvan oraaimu dharkadai kurugiye uruththira ganangal muraari yaadhiyaam vinnavar munivarellorum viraavu neermaiyyir sendridak koyilul viduththaan.</p>
<p>விடுத்த காலையில் அரியணை மீமிசை விளங்கிக் கடுத்த யங்கிய கண்டன்வீற் றிருப்பது காணாஉ அடுத்த வன்புடன் யாவரும் இறைஞ்சியே அவன்சீர் எடுத்து நீடநின் றேத்தியே அணுகினர் இமைப்பில்.</p>	<p>viduththa kaalaiyil ariyanai meemisai vilangik kaduththa yangiya kandanveer triruppadhu kaanoovu aduththa vanbudan yaavarum irainjiye avanseer eduththu needanin reththiye anuginar imaippil.</p>
<p>நீண்ட சீருருத் திரர்தமை நிறைந்தபல் கணத்தை ஈண்டு தேவரை முனிவரை வீற்றுவிற் றிசையா ஆண்டு தன்விரற் சுட்டியே ஆதிநா யகற்குக் காண்டல் செய்துநின் றேத்தினன் வேத்திரக் கரத்தொன்.</p>	<p>neenda seeruruth thirarthamai niraindhapal ganaththai eendu dhevarai munivarai veetruveer trisaiyaa aandu thanvirar sottiyee aadhinaa yagarkuk kaandal seidhunin reththinarin veththirak karaththon.</p>
<p>ஆர முற்பெயர் அண்ணல்கூர் மாண்டன்ஆ டகத்தோன் வீர பத்திரன் முதலுருத் திரகண மேத்தப் பாரி டத்தவர் யாவரு மெம்பிரான் பாங்கிற் சேர லுற்றுநின் றேத்தினர் பணிந்தசிந் தையராய்.</p>	<p>aara zarpeyar annalkoor maandanaa dagaththon veera paththiran mudhaluruth thiragana meththap paari daththavar yaavaru mempiraan paangir sera lutrunin reththinar panindhasin dhaiyaraai.</p>
<p>அன்ன காலையில் நான்முகன் எம்பிரான் அணிவான் உன்னி யேமுடி முதலிய பல்கல னுதவிப் பொன்னி னாயதோர் பீடிகை யிற்கொடு போந்து முன்ன ராகவைத் திறைஞ்சியே இத்திரம் மொழிவான்.</p>	<p>anna kaalaiyil naanmugan embiraan anivaan unni yemudi mudhaliya palgala nudhavip ponni naayadhor peedigai yirkodu pondhu munna raagavaith thirainjchiye iththiram mozivaan.</p>

<p>ஐய கேளுனக் கில்லையாற் பற்றிகல் அடியேம் உய்யு மாறிவண் மணஞ்செய வுன்னினை உன்பால் மையல் மாசுணப் பணியெலா மாற்றிமற் றிந்தச் செய்ய பேரணி அணிந்தரு ளென்று செப்பினனே.</p>	<p>aiya kelunak killaiyaar patrigal adiyem vuiyu maarivan manajseya vunninai vunpaal maiyaal maasunap paniyelaa maatrimar rindhach seiya perani anindharu lendru seppinane.</p>
<p>பங்க யாசனன் குறையிரந் தினையன பகர அங்கண் மூரல்செய் தன்புடன் நீயளித் திடலால் இங்கு நாமிவை அணிந்தென மகிழ்ந்தன மென்னார் செங்கை யாலணி கலத்தினைத் தொட்டருள் செய்தான்.</p>	<p>panga yaasanan kuraiyirandh thinaiyana pagara angan mooralsei thanbudan neeyalith thidalaal indhu naamivai anindhena magizndhana mennaar sengai yaalani kalaththinai thottarul seidhaan</p>
<p>பிரமன் அன்புகண் டிவ்வகை யருள்செய்த பின்னர் ஒருதன் மெய்யணி பணிகளே யணிகளா யுறுவான் திருவுளங்கொள அவ்வகை யாகிய செகத்தை அருள்பு ரிந்திடு பராபரற் கிச்செயல் அரிதோ.</p>	<p>piraman anbukun divvagai yarulseidha pinnar orudhan meiyani panigale yanigalaa uruvaan thiruvulankola avvagai yaagiya segaththai arulpu rindhidu paraaparar kichseyal aridho.</p>
<p>கண்டி யாவரு மற்புத மடைந்துகை தொழலும் வண்டு லாங்குழற் கவுரி*பா லேகுவான் மனத்திற் கொண்டு பாங்குறை தலைவருக் குணர்த்தியே குறிப்பாற் பண்டு மாலயற் கரியவன் எழுந்தனன் படர.</p>	<p>kandi yaavaru marpudha madaindhukai thozalum vandu laanguzar kavuripaa leguvaan manaththir kondu paangurai thalaivaruk kunarththiye kurippaar pandu maalayar kariyavan ezundhanan padara.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 754</p>	<p>aagath thiruviruththam – 754</p>

10. திருக்கல்யாணப்படலம்	10. Thirukkalyaanappadalam
நாற்ற டம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான் போற்றி முன்செல அமரரும் முனிவரும் புகழ் வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும் பாற்றி யக்கமும் நீழலு மாமெனப் பாட.	naatra dambuyak kannudhal nandhiyam perumaan potri munsela amararum munivarum pugaza vetra dhumpuru naaradhar vijsaiyar yaarum paatri yakkamum neezalu maamenap paada.
சொன்ம றைத்தொகை ஆகம முதலிய துதிப்பப் பொன்மை பெற்றதன் கோநகர் நீங்கியே பொற்றாள் வன்மை பெற்றகுண் டோதரன் மொயம்பிடை வைத்துச் சின்ம யத்தனி மால்விடை ஏறினன் சிவனே.	sonma raitthogai aagama mudhaliya thudhippap ponmai petradhan konagar neengiye potraal vanmai petrakun dodharan moippidai vaiththuch sinma yaththani maalvidai yerinan sivane.
விடையின் மீமிசைத் தோன்றியே யெம்பிரான் விளங்கப் புடையின் வந்தவ ரல்லது திருநகர்ப் புறத்துக் கடையின் நின்றவர் யாவருங் கண்டுகண் களியா அடைய வேபணிந் தேத்தினர் அளக்கரின் ஆர்த்தார்.	vidaiyin meemisaith thondriye yembiraan vilangap pudaiyin vandhava ralladhu thirunagarp puraththuk kadaiyin nindravar yaavarung kandukan kaliyaa adaiya vepanindh dheththinar alakkarin aarthhaar.
நந்தி மேல்கொண்டு நந்திமே வுறுதலும் நந்தித் தந்தி மாமுகத் தவுணர்கோன் இலமரத் தடிந்தோன் ஐந்து நூற்றெழு கோடிபூ தப்படை யணுக வந்து வந்தனை செய்துமுன் போயினன் மாதோ.	nandhi melkondu nandhime vurudhalum nandhith thandhi maamugath thavunarkon ilamarath thadindhon aindhu nootrezu kodipoo thappadai yanuga vandhu vandhanai seidhumun poienan maadho.
கதிருஞ் சோமனுங் கவிகையுஞ் சீகரங் காலும் உததி யண்ணல்சாந் தாற்றியும் உம்பர்தங் கோமான் புதிய கால்செயும் வட்டமு மெடுத்தனர் புடைபோய் முதிரும் ஆர்வமோ டப்பணி புரிந்தனர் முறையால்.	kadhirunj somanung kavigaiyunj seegarang kaalum udhadhi yannalsaandh thaatriyum umbarthang komaan pudhiya kaalseyum vattamu meduththanar pudaipoi mudhirum aarvamo dappani purindhanar muraiyaal.

<p>பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி போரி யற்படு காகளம் வயிர்முதற் புகலுஞ் சீரி யத்தொகை இயம்பினர் பாரிடத் திறலோர்.</p>	<p>peri kokkarai salligai karadigai peeli saari kaiththudi thannumai kudamuzaath thadaari pori yarpadu kaagalam vayirmudhar pugalunj seeri yaththogai iyambinar paaridath thiralor.</p>
<p>அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவுமா லலயனும் மெய்த்த வம்புரி முனிவரும் ஏனைவிண் ணவரும் மொய்த்த தேரொடு மானமாப புள்ளிவை முதலாந் தத்த மூர்திமேல் கொண்டனர் செய்பணி தவாதோர்.</p>	<p>aththan yevalaal uruththirar kuzuvumaa lalamanum meiththa vamburi munivarum yenaivin navarum moiththa therodu maanamaapa pullivai mudhalaandh thaththa moorthimel kondanar seipani thavaadhor.</p>
<p>தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவருந் தவத்தாற் காழ்ந்த நெஞ்சடைப் பூதரு மேனைய கணமுஞ் சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்றுதொல் லுலகம் வாழ்ந்தி டும்படி யேகினன் இமையமால் வரைமேல்.</p>	<p>thaazndhu thanpani puriyumath thalaivarundh thavaththaar kaazndha nenjsudaip poodharu menaiya ganamunj soolndhu sendridak kayilaiyai agandruthol lulagam vaazndhi dumpadi yeginan imaiyamaal varaimel.</p>
<p>வார்ப்பெ ரும்பணை யாதிய வரம்பில்பல் லியத்தின் ஆர்ப்பு மெங்கணும் வெளடீளிடையின்றியே யகல்வான் தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையுஞ் சுரர்கள் ஆர்ப்பும் வாழ்த்தொலி அரவமும் புணரியுண் டெழுமால்.</p>	<p>vaarppe rumbanai yaadhiya varambilpal liyaththin aarppu menganum velalidai yindriye yagalvaan thoorppin eendiy dhaanaiyin odhaiyunj surargal aarppum vaazthholi aravamum punariyun lezumaal.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அனைய தன்மையி லாதியம் பண்ணவன் பனிகொள் வெற்பிற் படரஅம் மன்னவன் இனிய கேளொ டெதிர்கொடு தாழ்ந்துதன் புனித மாநக ரிற்கொடு போயினான்.</p>	<p>anaiya thanmaiya laadhiyam pannavan panikol verpir padaraam mannavan iniya kelo dedhirkodu thaazndhuthan punidha maanaga rirkodu poiinaan.</p>
<p>போத லோடும் புனிதன் வரத்தினைக் காத லாற்கண்டு கண்களப் பாகியே ஆதம் எய்திநின் றஞ்சலித் தேத்தியே</p>	<p>podha lodum punidhan varaththinaik kaadha laarkandu kangalap paagiye aadham eidhinin ranjsalith theththiye</p>

வீதி யாவும் விழாவயர்ந் திட்டவே.	veedhi yaavum vizaavayarn dhittave.
மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார் அண்டர் நாயகன் அற்புதப் பேருருக் கண்டு தாழ்ந்து கரைதவிர் காதலாந் தெண்டி ரைப்படிந் தார்செயல் வேறிலார்.	meendi nindridum veedhiyin maadharaar andar naayagan arpudhap peruruk kandu thaazndhu karaithavir kaadhalaandh thendi raippadindh thaarseyal verilaar.
நிறைத்த பூண்களும் நேர்ந்தபொன் னாடையும் நறைத்த சாந்தமும் நாண்மலர்க் கண்ணியும் பிறைத்தி ருச்சடைப் பிஞ்சுகன் பேரெழில் மறைத்த தென்று மனந்தளர் வார்சிலர்.	niraitththa poongalum nerndhapon naadaiyum naraitththa saandhamum naanmalark kanniyum piraitththi ruchchadaip pinjjagan perezil maraththa dhendru manandhalar vaarsilar.
உய்யு மாறென் உவர்தமைக் காண்டலு வெய்ய காமக் கனல்சுட வேவுறுந் தைய லார்கள் தனுவுறு நீறுகொல் ஐய ராகத் தணிந்ததென் பார்சிலர்.	vuiyu maaren vuvarthamaik kaandalu veiya kaamak kanalsuda vevurundh thaiya laargal thanuvuru neerukol aiya raagath thanindhaden paarsilar.
எழாலை யன்னசொல் ஏந்திழை மாதரார் குழாம கன்று குழகனைச் சேர்தலுங் கழாலு கின்றபல் காழுடை மேகலை விழாதி றைஞ்சினர் மெல்லிய லார்சிலர்.	yezalai yannasol yendhizai maadharaar kuzaama gandru kuzuganaich serdhalung kazaalu kindrapal kaazudai megalai vizaadhi rajchinar melliya laarsilar.
அல்லி சேர்தரும் அம்புய மீமிசை வல்லி யன்னவர் வான்துகில் சோர்வுறா மெல்ல வீழ்தலும் மின்னிடையார்க்கெலாம் இல்லை யோபுனை யென்றுரைப் பார்சிலர்.	alli sertharum ambuya meemisai valli yannavar vaanthugil soorvuraa mella veezdhalum minnidai yaarkkelaam illai yobunai yendruaip paarsilar.
வாசம் வீழ்தலும் வந்துவந் தில்லிடைத் தூசு டுத்தில மென்றொர் துகில்புனைந் தாசை யோடுசென் றன்னதும் வீட்டியே ஊசல் போன்றனர் ஒண்டொடி மார்சிலர்.	vaasam veezdhalum vandhuvandh dhillidaith thoosu duththila mendror thugilpunaindh thaasai yodusen rannadhun veettiye oosal pondranar ondodi maarsilar.
மாண்ட சாயன் மடந்தைய ரேதனை வேண்டி மால்கொடு வீடுறும் வேலையில் ஈண்டு போற்று கெனவுமெண் ணாததோ ஆண்ட கைக்கிய லாகுமென் பார்சிலர்.	maanda saayan madandhaiya redhanai vendi maalkodu veedurum velaiyil eendu potru kenavumen naadhadho aanda kaikkia laagumen paarsilar.
கரும்பு நேர்மொழிக் காரிகை மாதரார் விரும்பி வேண்டவு மேவலர் போலுமால அரும்பொன் மேனியெம் மண்ணலுக் குள்ளும் இரும்பு கொல்லென் றியம்பிடு வார்சிலர்.	karumbu nermozik kaarigai maadharaar virumbi vendavu mevalar polumaala arumpon meniyem mannaluk kullamum irumbu kollen riyambidu vaarsilar.

நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்குமால் பெருக்கி னாரவர் பேதுற லோர்கிலார் உரைப்ப தென்கொல் உயிர்க்குயி ராகியே இருக்கு மிங்கிவர் என்றுரைப் பார்சிலர்.	nerukku poonmulai nerizai yaarkkumaal perukki naaravar pedhura lorgilaar uraippa thenkol vuyirkkuyi raagiye irukku mingivar endruraip paarsilar.
திருகு வார்சடைச் செய்யனை நோக்கிநின் றுருகு வார்சிலர் உள்ளூற வெம்பியே கருகு வார்சிலர் காதலி மாரொடும் பெருகு காதலைப் பேசுகின் றார்சிலர்.	thirugu vaarsadaich seiyanai nokkinin rurugu vaarsilar vullura vembiye karugu vaarsilar kaadhali maarodum perugu kaadhalaip pesugin draarsilar.
வேறு ளார்மெய் விளர்ப்பினை நோக்கியே ஈறி லாரை இவரணைந் தார்கொலோ நீறு மெய்யின் நிலவிய தென்றவர்ச் சீறி யேயிகல் செய்திடு வார்சிலர்.	veru laarpei vilarippinai nokkiye eeri laarai ivaranaindh dhaarkolo neeru meiyin nilaviya thendravarich seeri yeyigal seidhidu vaarsilar.
கட்டு செஞ்சடைக் கான்மிசை யூர்தர விட்ட வெண்மதி மெல்லிய லார்தமைச் சுட்ட தம்ம சுமப்பதென் நீரெனாக் கிட்டி நின்று கிளத்திடு வார்சிலர்.	kattu senjsadaik kaanmisai yoorthara vitta venmadhi melliya laarthamaich sutta thamma sumappadhen neerenaak kitti nindru kilaththidu vaarsilar.
கஞ்ச மேலய னாதிக்க கடவுளர் தஞ்ச மென்று சரண்புக வுண்டதோர் நஞ்சின் வெய்யகொல் நங்கையர் கொங்கைமேல் துஞ்ச கின்ற துயிலதென் பார்சிலர்.	khajcha melaya naadhik kadavular thajcha mendru saranpuga vundador najchin veiyakol nangaiyar kongaimel thujchu gindra giyiladhen paarsilar.
பின்ன ருள்ள பொருந்தொழி லாற்றுவான் துன்னு வீரெனில் தொல்குழு ஆடவர் நன்ன லத்தொடு நண்ணமின் னாரையே இன்னல் செய்வதென் என்றுரைப் பார்சிலர்.	pinna rulla porundhozi laatruvaan thunnu veerenil tholkuzu aadavar nanna laththodu nannamin naaraiye innal seivadhen endruraip paarsilar.
சாற்றி யிங்கினி யாவதென் தையல்மீர் ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட மாற்றி லாத மலைமகள் போலயாம் நோற்றி லேமென நொந்துயிர்ப் பார்சிலர்.	saatri yingini yaavadhen thaiyalmeer yetrin mevinar emmai manandhida maatri laadha malaimagal polayaam notri lemema nondhuyirp paarsilar.
தேவர் உய்யத் திருமணஞ் செய்திட மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர் ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம் ஏவர் செய்வ ரெனஉரைப் பார்சிலர்.	dhevar vuyiath thirumananj seidhida mevu gindravar melliya mangayar aavi kolla amaindhanar iththiram yevavar seiva renauraip paarsilar.

மையல் வேழம் வயப்புலி போல்வரும் வெய்யர் தம்மை மெலிவிப்ப தன்றியே நொய்ய மான்புரை நோக்கியர்க் குந்துயர் செய்யு மோவெனச் செபுகின் றார்சிலர்.	maiyal vezam vayappuli polvarum veiyar thammai melivippa thandriye noiya maanpurai nokkiyark kundhuyar seyyu movenach seppugin draarsilar.
நங்கள் கொற்றவன் நற்றவத் தாற்பெறு மங்கை பாலின் மணப்பொருட் டேகினர் இங்கெ மக்கினி மைத்திறஞ் செய்கலார் சங்க ரர்க்குத் தகாதிதென் பார்சிலர்.	nangal kotravan natravath thaarperu mangai paalin manappurut teginar inge makkini maitthiranj seigalaar sanga rarkkuth thagaadhiden paarsilar.
பேதை நீரவர் பேரிளம் பெண்மையோர் ஆதி யந்தத் தணங்கினர் இன்னணம் வீதி தோறும் விரவியத் தாருக மாத ராரினும் மாதர்பெற் றாரரோ.	pedhai neeravar perilam penmaiyaor aadhi yandhath thananginar innanam veedhi dhorum viraviyath thaaruga maadha raarinum maadharper traararo.
பண்டை வேதன் பதத்தினும் பேரெழில் கொண்டு நின்றவக் கோநகர் வீதியின் அண்டம் வெ*க அணிபடுத் திட்டவை கண்டு போந்தனன் கண்ணுத லண்ணலே.	pandai vedhan padhaththinum perezil kondu nindravak konagar veedhiyin andam vega anipaduth thittavai kandu pondhanan kannudha lannale.
செய்ய தான செழுங்கம லாசனத் தையல் காமுறத் தக்கன வீதிகள் பைய நீங்கிப் பராபரை யாகிய ஐயை கோயில் அணித்தென நண்ணினான்.	seiya dhaana sezungama laasanath thaiyal kaamurath thakkana veedhigal paiya neengip paraabarai yaagiya iyai koyil aniththena nanninaan.
வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்றுகா றாய்ந்து நாடற் கரியவெம் மண்ணல்முன் பூந்த டம்புனல் பூரித்த பல்குடம் ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார்.	vendhan yevalin vedhangal indrukaa raayindhu naadar kariyavem manalmun poondha dampunal pooriththa palkudam yendhi vandhanar maadhavar ennilaar.
இருவ கைப்படு மெண்வகை மங்கலப் பொருண்மை முற்றவும் பூவையர் பற்பல வரிசை யிற்கொடு வந்தெதிர் எய்தினர் அரிய யற்கரி தாகிய அண்ணல்முன்.	iruva gaippadu menvagai mangalap porunmai mutravum poovaiyar parpala varisai yirkodu vandhedhir eidhinar ariya yarkari dhaagiya annalmun.
அறுகு நிம்பம் அடிசில் அரிசனஞ் சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்திவை குறுகு தண்புனற் கொள்கல மேந்தியே மறுகில் வந்தனர் மங்கையர் எண்ணிலார்.	arugu nimbam adisil arisananj sirugum iyavi sempanjsin viththivai kurugu thanpunar kolgala mendhiye marugil vandhanar mangaiyar ennilaar.
நெருக்கு பூண்முலை நேரிழை யாரவர் பொருக்கெ னாவெதிர் போந்துயிர் யாவினும்	nerukku poonmulai nerilai yaaravar porukke neevedhir pondhuyir yaavinum

இருக்கும் ஆதி யிறைவனை யேத்தியே தருக்கொ டேநின்று தந்தொழி லாற்றினார்.	irukkum aadhi yraivanai yeththiye tharukko denindru thandhozi laatrinaar.
எங்கள் நாதன் எதிருற எண்ணிலா மங்கை மார்குடர் மன்னிய தட்டைகள் செங்கை யிற்கொடு சென்று வலன்வளைஇ அங்கண் மும்முறை அன்பொடு சுற்றினார்.	engal naadhan edhirura ennilaa mangai maarsudar manniya thattaigal sengai yirkodu sendru valanvalaiE angan mummurai anbodu sutrinaar.
ஆன காலை அருமணச் சாலைமுன் ஞான நாயகன் நட்பொடு நண்ணியே வானு லாய மழவிடை நீங்கினான் யான மீதினின் றியாரும் இழிந்திட.	aana kaalai arumanach saalaimun gnana naayagan natpodu nanniye vaanu laaya mazavidai neenginaan yaana meedhinin riyaarum izindhida.
விடையி ழிந்துழி மேனைவின் ணாட்டவர் மடமின் னாரொடு வந்து பராபரன் அடிகண் மீதினில் ஆன்பொழி பால்கொடு கடிதின் ஆட்டினள் கைதொழு தேகினாள்.	vidaiyi zindhuzi menaivin naattavar madamin naarodu vandhu paraaparan adikan meedhinil aanpozi paalkodu adidhin aattinal kaithozu dheginaal.
நாதன் அவ்வழி நந்திக ஞய்த்திடும் பாது கைக்கட் பதமலர் சேர்த்தியே போதன் மாதவன் பொற்கரந் தந்திடக் கோதில் மாமணக் கோயிலுள் எய்தினான்.	naadhan avvazi nandhiga luiththidum paadhu kaikkat padhamalar serththiye podhan maadhavan porkaran thandhidak kodhil maamanak koyilul eidhinaan.
வேறு	veru
பல்லிய மியம்ப வானோர் பரவவிஞ் சையர்கள் பாட ஒல்லெனக் கணங்க ளார்ப்ப உருத்திரர் யாருஞ் சூழ மெல்லெனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும் வேண்ட மல்லலங் கோயி லுள்ள வனப்பெலாம் நோக்க லுற்றான்.	palliya miyamba vaanor paravavinj saiyargal paada ollenak kananga laarppa vuruththirar yaarunj soola mellenach sellum annal virinjchanum maalum venda mallalang koie lulla vanappelaam nokka lutraan.

<p>உலாவறு சுரும்பு மூசா ஒண்மலர்ச் சோலை வாலி நிலாவறழ் புனல்சே ரோடை நெடுந்தடம் நிறம்பே றாகிக் குலாவமுண் டபங்க ளின்ன கொண்டியல் வனப்புக் காட்டிச் சிலாதனன் மதலை கூறச் சென்றுசென் றிறைவன் கண்டான்.</p>	<p>vulavuru surumbu moosaa onmalarch cholai vaali nilaavuraz punalse rodai nedundhidam niramve raagik kulaavuman dabangga linna kondiyal vanappuk kaattich chilaadhanan madhalai koorach sendrusen riraivan kandaan.</p>
<p>கண்டலுந் தம்போல் தங்கள் காமர்வின் ணகரந் தானும் மண்டல வரைப்பின் வந்து வைகிய தாங்கொ லென்னா அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்துங் காமர் தண்டலை யாடல் செய்துந் தலைத்தலை திரிதந் துற்றார்.</p>	<p>kandalundh thambol thangal kaamarvin nagarandh dhaanum mandala varaippin vandhu vaigiya thaango lennaa andargal vaavi keni aganpunal kudaindhung kaamar thendalai yaadal seidhundh thalaitthalai thiridhan thutraar.</p>
<p>நந்தியந் தேவு காட்ட நல்வனப் பனைத்தும் நோக்கிக் கந்தமென் போது வேய்ந்த கடிமணச் சாலை தன்னில் இந்திர நீலத் திட்ட எழில்நலத் தவிசி னும்பர் வந்துவீற் றிருந்தான் எல்லா மறைகட்கும் மறையாய் நின்றான்.</p>	<p>nandhiyandh dhevu kaatta naivanap panaitthum nokkik kandhamen podhu veindha kadimanach chaalai thannil indhira neelath thitta ezilnalath thavisi numbar vandhuveetr rirundhaan ella maraigatkum maraiyaai nindraan.</p>
<p>வீற்றிருந் தருளு மெல்லை வீரபத் திரன்தீப் பேரோன் ஆற்றல்கொள் கூர்மாண் டேசன் ஆடகன் ஐயன் ஏனோர் போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர் எற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவந் சூழ்.</p>	<p>veetrirundh tharulu mellai veerapath thiranthoop peron aatrakol koormaan desan aadagan aayan yenor potrisei ayane maale purandharan munivar dhevar yetridu thavisu thorum irundhanar iravar sooza.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அமையப்படும் அப்பொழு தத்தினில் ஆதி யண்ணல் விமலத்திரு மாமணங் காணுற மேலை யண்டச் சுமையுற்றிடும் எப்புவ னத்தருந் தொக்க நீரால்</p>	<p>amaiyappadum appozu thatthhinil aadhi yannal vimalaththiru maamanang kaanura melai yandach sumaiyutridum eppuva naththarundh thokka</p>

<p>இமையச்சயி லந்துளங் குற்ற திடுக்கண் எய்தி.</p>	<p>neeraal imayachchayi landhulang kutra thidukkan eidhi.</p>
<p>பொன்பா லிமையந் துளங்குறுழிப் போற்று சேடன் தன்பால் அவனி யெனலாந் துலைத்தட்டி ரண்டின் வன்பால தான படபா லதுதாழ மற்றைத் தென்பால தாற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க.</p>	<p>ponpaa limayadh thulangkuraruzip potru sedan thanpaal avani yenalaandh thulalthatti randin vanpaala dhaana padapaa ladhuthaaza matraith thenpaala thaatra vuyarndhittadhu dhevar utka.</p>
<p>ஓங்குந் றதுதென் புவியாதலும் உம்ப ரெல்லாம் எங்குந் றனர்மண் ணுகோர்கள் இடுக்க ணுற்றுத் தீங்குந் றனவோ எமக்கென்று தியக்க முற்றார் பாங்குந் றிடுதொன் முனிவோரும் பரிய லுற்றார்.</p>	<p>ongrur tradhuthen puviyaadhalum umba relaam yengur tranarman nugorgal idukka nutruth theengur ranavo emakkendru thiyakka mutraar paangur triduthon munivarum pariya lutraar.</p>
<p>இன்னோ ரெவருஞ் சிவனேயென் றிரங்க லோடும் முன்னோனு மன்ன செயல்கண்டு முறுவ லெய்தி அன்னோர் குறைநீத் திடநந்தியை நோக்கி ஆழி தன்னோர் கரத்திற் செறித்தானைத் தருதி யென்றான்.</p>	<p>inno revarunj sivaneyen driranga lodum munnonu manna seyalkandu muruva leidhi annor kuraineeth thidanandhiyai nokki aazi thannor karaththir seriththaanaith tharudhi yendraan.</p>
<p>என்றா னதுகாலையில் நந்தி யிறைஞ்சி யேகிக் குன்றாத கும்ப முனிவன்றனைக் கூவ அங்கட் சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்ன ரும்பப் மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல்.</p>	<p>endraa nadhukaalaiyil nandhi yirainjchi yegik kundraadha kumba munivandranaik koova angat sendraan avanaik kodupoichchivan munna ruippa mandraar kazalgal panindhaan malayaththu vallal.</p>
<p>தாமுந் தவத்தொன் றனைக்கண்ணுதற் சாமி நோக்கித் தாமுங் குறியோய் இவண்யாவருஞ் சார்த லாலே தாமும் புவிதக் கினமுத்தரஞ் சால ஓங்கத் தாமுஞ் சுவர்க்க நிலனுந் நனிதாமு மன்றே.</p>	<p>thaazun thavaththon ranaikkannudhar saami nokkith thaazung kuriyoi ivanyaavarunj saartha laale thaalum puvidhak kinamuththaranj saala ongath thaazunj suvarkka nilanund nanithaazu mandre.</p>

<p>தெருமந் துழலுந் தரைமன்னுயிர் செய்த தொல்லைக் கருமந் தனைவிட் டயர்வெய்திக் கலங்குகின்ற பெருமந் தரமே முதலாய பிறங்கல யாவும் அருமந்த மேரு வரையுந்தவ றாகு மம்மா.</p>	<p>therumandh thuzalundh tharaimannuyir seidha thollaik karumandh thanaivi tayarveidhik kalangukindra perumandh tharame mudhalaaya pirangala yaavum arumandha meru varaiyundhava raagu mammaa.</p>
<p>ஆனான் முனிகேள் ஒருநீயிவ் வசலம் நீங்கித் தேனார் மருத வளமேயதென் னாடு நண்ணி வானார் பொதிய மலைமேவுதி வைய மெல்லாம் மேனா ளெனவே நிகராதி விளங்கு மென்றான்.</p>	<p>aanaan munikel oruneeyiv vasalam neengith thenaar marudha valameyathen naadu nanni vaanaar podhiya malaimevudhi vaiya mellaam menaa lenave nigaraadhi vilangu mendraan.</p>
<p>பிறையொன்று வேணிப் பரனிங்கிது பேச லோடும் அறையொன்று தீஞ்சொற் றமிழ்மாமுனி அச்ச மெய்திக் குறையொன் றியான்செய் துளனோகொடி யேனை ஈண்டே உறையென் றிலைசே ணிடைச்செல்ல வுரைத்தி எந்தாய்.</p>	<p>piraiyondru venip pananingkidhu pesa lodum araiyondru theenjsor tramizmaamuni achcha meidhik kuraiyon driyaansei dhulanokodi yenai eende uraiyen drilaise nidaichsella vuraitthi endhaai.</p>
<p>என்னக் குறிய முனிவன்றனை எந்தை நோக்கி உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தி லுண்டோ அன்னத் தவனும் உனைநேர்கிலன் ஆத லால்நீ முன்னிற் றெவையுந் தவறின்றி முடித்தி மன்னோ.</p>	<p>ennak kuriya munivandranai endhai nokki vunaip poruvum muivor ulagathth lundo annath thavanum unainerkilan aadha laalnee munnir revaiyundh thavarindri mudiththi manno.</p>
<p>வேறுற்றிடு தொன்முனி வோர்களின் விண்ணு ளாரின் ஈறுற்றிடு மோவிது செய்கை எவர்க்கும் மேலாம் பேறுற்ற நின்னால் முடிவாகும் பெயரு கென்று கூறுந் றிடலும் முனியீது குறித்து ரைப்பான்.</p>	<p>veruetridu thonmuni vorgalin vinnu lorin eetrurridu movidhu seigai evarkkum melom perutra ninnaal mudivaagum peyaru kendru koorur tridalum muniyeedhu kuriththu raippaan.</p>

<p>வான்செய்த மேனி நெடுமான் மகவேள்வி மன்னன் தேன்செய்த கஞ்சத் தயனிற்கவிச் செய்கை தீயேன் தான்செய் திடவே பணித்திட்டனை தன்மை யீதேல் நான்செய் ததுவே தவம்போலும் நலத்த தெந்தாய்.</p>	<p>vaanseidha meni nedumaan magavelvi mannan thenseidha kanjchath thayanirkavich seigai theeyaen thaansei dhidave paniththittanai thanmai yeedhel naansei dhadhuvu thavampolum nalaththa dhendhaai.</p>
<p>ஈங்கிப் பணியை யளித்தாயெனில் எந்தை யுன்றன் பாங்குற்ற புத்தேள் மணக்காட்சி பணிந்தி டாமல் நீங்கற் கரிதாங் கவல்கின்றதென் னெஞ்ச மென்ன ஓங்கற் கயிலைத் தனிநாயகன் ஓத லுற்றான் .</p>	<p>eengip paniya yaliththaayenil endhai yundran paangutra puththel manakkaatchi panindhi daamal neengar karidhaang kavalgindrathen nenjcha menna ongar kayilaith thaninaayagan odha lutraan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>சிந்தைய தழுங்க லின்றித் தென்மலைச் சேறி அங்கண் வந்துநம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி நந்தமை யுன்னி யாங்கே நாள்சில இருத்தி பின்னர் முந்தையி லெமது பாங்கர் வருதியால் முனிவ என்றான்.</p>	<p>sindhaiya thazunga lindrith thenmalaich seri angan vandhunam vadhuvaik kaatchi vazanguvadhum magilndhu kaandi nandhamai yunni yaange naasila iruththi pinnar mundhaiyi lemadhu paangar varudhiyaal muniva endraan.</p>
<p>என்றிவை அமலன் செப்ப இசைதரு புலத்தினாகி மன்றமர் கழல்க டம்மைப் பன்முறை வணக்கஞ் செய்து நின்றுகை தொழுது போற்றி நெடிதுயிர்த் தரிதின் நீங்கித் தென்றிசை யெல்லை நோக்கிச் சிறுமுனி கடிது போனான்.</p>	<p>endrivai amalan seppa isaitharu pulaththinaagi mandramar kazalga dammaip panmurai vakkanj seidhu nindrukai thozudhu potri nedithuyarth tharidhin neengidhith thendrisai yellai nokkich sirumuni kadidhu ponaan.</p>

<p>கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த வெற்பதும் வன்மை சிந்த வில்வல னொடுவா தாவி கற்பனை யகன்று மாயக் காவிரி நீத்தத் தோடு முற்பகல் படர்ந்த தென்ன முனிவரன் தென்பாற் போனான்.</p>	<p>kirpuru maayai valla kiravujcha varaiyum vindha verpadhum vanmai sindha vilvala noduuaa dhaavi karpanai yagandru maayak kaaviri neeththath thodu murpagal padarndha thenna munivaran thenpaar ponaan.</p>
<p>மறைபுகல் வேள்வி யாற்று மாவலி வலிகொள் காட்சிக் குறியவன் துணையாய் மற்றோர் குறளுமுண் டாங்கொ லென்னா நெறியெதிர் அவுணர் தம்முள் ஒருசிலர் நில்லா தோடச் சிறுமுனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான்.</p>	<p>muraipugal velvi yaatru maavali valikol kaatchik kuriyavan thunaiyaai matror kuralumun laangko lennaa neriyedhir avunar thammul orusilar nillaa dhodach sirumuni vaanam neendhich simaiyamaa malayam pukkaan.</p>
<p>முண்டகன் வலிகொண் டுற்ற மூவெயில் அழிப்பான் முன்னி அண்டரும் புவன முற்று மாகிய கொடிஞ்சி மான்தேர் பண்டொரு பதத்தா லூன்றிப் பாதலத் திட்ட அண்ணல் கொண்டதொல் லுருவ முன்னிக் குறுமுனி அங்கண் உற்றான்.</p>	<p>mundagan valikon dutra meeveyil azippaan munni andavarum buvana mutru maagiya kodinjchi maandrer pandoru padhaththaa loondrip paadhalath thitta annal kondathol luruva munnik kurumuni angan utraan.</p>
<p>பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முனிவன் வைகத் துதியுறு வடபாற் றென்பாற் புவனியோர் துலைபோ லொப்ப அதுபொழு துயிர்க ளானோர் அணங்கொரீஇ அரனை யேத்தி மதிமகிழ்ந் தமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை சொல்வாம்.</p>	<p>podhiyama dhennum verpir punidhamaa munivan vaigath thudhiyuru vadapaar renpaar puvaniyor thulaipo loppa adhupozu dhuyirga laanor anangkoreele aranai yeththi madhimagizndh thamarndhaar thollai vadhuvaiiyin seigai solvaam.</p>

<p>கதுமென மலயந் தன்னிற் கடமுனி சேற லோடு முதுமைகொ ளிமையம் புக்க முனிவருஞ் சுருந் தேர்ந்து மதிமலி சடையெம் மண்ணல் வரம்பில்பே ரருளும் அன்னோன் பதமுறை வழிபட் டோர்தம் பான்மையும் பரவ லுற்றர்.</p>	<p>kadhumena malayandh thannir kadamuni sera lodu mudhumaiko limaiyam pukka munivarunj surarundh therndhu madhimali sadaiyem mannal varambilbe rarulum annon padhamurai vazipat tortham paanmaiyum parava lutrar.</p>
<p>அங்கது பொழுது தன்னில் அரசன திசைவால் எங்கள் சங்கரி ஐயை காப்பச் சசியென்பான் அடைப்பை ஏந்தக் கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப் பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள்.</p>	<p>angadhu pozudhu thannil arasana dhisaivaal engal sangari aiyai kaappach sasiyenbaan adaippai yenadhak kangaigal kavari veesak kaaligak kavigai patrp pangaya maankai patrip baaradhi parava vandhaal.</p>
<p>வந்திடு முலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி அந்தமொ டாதி யில்லான் அடிகளை வணங்க முன்னோன் முந்துறு தவிசின் றன்பான் முற்றிழை யிருத்தி யென்ன இந்திரை முதலோர் யாரு மெத்திட இருத்தா ளன்றே.</p>	<p>vandhidu mulagai eendraal vadhuvaiyanj saalai nanni andhamo daadhi yillaan adigalai vananga munnon mundhuru thavisin ranbaan mutrizai yiruththi yenna indhira mudhalor yaaru muththida iruthnadhaa landre.</p>
<p>இருந்திடு மெல்ல தன்னில் ஏலவார் குழலி யென்னுங் கருந்தடங் கண்ணி னாளைக் கண்ணுதற் பராப ரற்கு விரைந்தருள் செய்ய வுன்னி வேந்தன திசைவான் மேனை பெருந்தடம் புனலுஞ் சந்து மலர்களும் பிறவுந் தந்தாள்.</p>	<p>iruththidu mella thannil yelavaar kuzali yennung karuththadang kanni naalaik kannudhar paraaba rarku viraindharul seiya vunni vendhana dhisaivaan menai perundhadam punalunj sandhu malargalum puravundh thandhaal.</p>
<p>தருதலு மிமையத் தண்ணல் தாழ்ந்தன னிருந்து தேவி சிரகநீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம் விரைமலர் புனைந்து நின்ற வியன்கடன் பலவுஞ் செய்து</p>	<p>tharudhalu mimaiyath thannal thaazndhana nirundhu dhevi siraganeer viduppa aadhi thiruvadhi vilakkich saandham virai malar punaindhu nindra viyankadan</p>

<p>பொருவரு மகிழ்ச்சி யோடு பூசனை புரிந்தான் மாதோ.</p>	<p>palavunj seidhu poruvaru magizhchiyodu poosanai purindhaan maadho.</p>
<p>பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் றாடன் கையைப் பாசம தகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள் வைத்து நேசமொ டளித்தே னென்னா நெடுமறை மனுக்கள் கூறி வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி.</p>	<p>poosanai purindha pinnarp puvanameer raadan kaiyaip paasama dhagandra thoolseerp paranjsudar karaththul vaiththu nesamo daliththe nennaa nedumarai manukkal koori vaasanal ludhaga muththaan maruganen ravanai yunni.</p>
<p>எங்குள பொருளுங் கோளு மீதலுந் தானே யாகுஞ் சங்கரன் உலக மெல்லாந் தந்திடுங் கன்னி தன்னை மங்கல முறையாற் கொண்டான் மலைமகன் கொடுப்ப வென்றால் அங்கவன் அருளின் நீர்மை யாரறிந் துரைக்கற் பாலார்.</p>	<p>engula porulung kolu meedhalundh thaane yaagunj sangaran ulaga mellaandh thandhidung kanni thannai mangala muraiyaar kondaan malaimagan koduppa vendraal angavan arulin neermai yaararindh thuraikkar paalaar.</p>
<p>ஆனதோ ரமைந் தன்னில் ஆடினர் அமரர் மாதர் கானம திசைத்தார் சித்தர் கந்தரு வத்த ரானோர் ஏனைய விருவர் தாமு மேழிசைக் கீதஞ் செய்தார் வானவர் முனிவர் யாரும் மறைகளை யறைய லுற்றார்.</p>	<p>aanadho ramaindh thannil aadinar amarar maadhar kaanama thisaiththaar sithaar kandharu vandha raanor yenaiya viruvar thaamu mezisaik keedhanj seidhaar vaanavar munivar yaarum maraigalai yariya lutraar.</p>
<p>அல்லியங் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக வல்லியும் மற்று னோரும் மங்கலம் பாட லுற்றார் சல்லரி திமிலை காளந் தண்ணுமை சங்க மாதிப் பல்லிய மியம்பிச் சூழ்ந்து பாரிடத் தொகையோர் ஆர்த்தார்.</p>	<p>alliyang kamalandh thannil arivaiyum pundareega vallyium matru lorum mangalam paada lutraar sallaru thimilai kaalandh thannumai sanga maadhip palliya miyambich soozndhu paaridath thogaiyor aarththaar.</p>

<p>அதுபொழு திமையத் தண்ணல் ஆபொழிந் திட்ட தீம்பால் கதலிமாப் பலவின் தீய கனிவகை நெய்தே னாதி மதுரமாஞ் சுவையின் வர்க்கம் பரம்பில வீற்று வீற்று நிதிகொள்பா சனத்தி லிட்டு நிருமலன் முன்ன ருத்தான்.</p>	<p>adhupozu thimayath thannal aapozindh thitta theembaal adhalimaap palavin theeya kanivagai neidhe naadhi madhuramaanj suvaiyin varkkam parambila veetru veetru nidhikolpaa sanaththi littu nirumalan munna ruththaan.</p>
<p>மறைநெறி யினைய வெல்லாம் மலைமக னுய்த்து மற்றெம் மிறையிவை நுகர்தல் வேண்டு மெனத்தொழ இனிதே யென்னாக் கறைமிடற் றணிந்த மேலோன் கரத்தினால் அவற்றைத் தொட்டாங் குறுபெருங் கருணை செய்தே உவந்தனங் கோடி யென்றான்.</p>	<p>maraineri yinaiya vellaam malaimaga nuiththu matrem miraiyivai nugardhal vendu menaththoza inidhe yennaak karaimidar ranindha melon karaththinaal avatraith thottaang kuruperung karunai seidhe vuvandhanang kodi yendraan.</p>
<p>தொன்மைகொ ளருளின் நீரால் துய்த்தன வாகத் தொட்ட நின்மல வுணவை மன்னன் நேயமோ டங்கண் மாற்றி இன்மலர் கந்தந் தீர்த்த மிவற்றொடு மொருசா ருய்ப்ப நன்மகிழ் வோடு வேதா நாயகற் குரைக்க லுற்றான்.</p>	<p>thonmaiko larulin neeraal thiththana vaagath thotta ninmala vunavai mannan neyamo dangan aatri inmalar kandhandh theerththa mivatrodu morusaa ruippa nanmagiz vodu vedhaa naayagar kuraikka lutraan.</p>
<p>படங்கிளர் சேடன் தாங்கும் பார்விசும் புறையும் நீரார் அடங்கலும் மணஞ்செய் போதத் தவ்வவர்க்குத்த தாற்றி நடந்திடு மொழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற் சடங்கினி யுளது முற்றத் தண்ணளி புரிதி யென்றான்.</p>	<p>nadangilar sedan thaangum paarveesum puraiyum neeraar adangalum manajsei podhath thavvavar keduththa dhaatri nadandhidu mozukkam endhai nadaththidal vendum mandrar sadangini yuladhu mutrath thannali puridhi yendraan.</p>

<p>என்னலு முறுவல் செய்தே இறையருள் புரிய வேதன் வன்னியு மதற்கு வேண்டும் பொருள்களும் மரபிற் றந்து பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையிற் சூழத் தன்னிக ரில்லா மன்றற் சடங்கெலாம் இயற்றல் செய்தான்.</p>	<p>ennalu muruval seidhe iraiyarul puriya vedhan vanniyu madharku vendum porulgalum marabir randhu ponnodu pugarum yenai munivarum pudaiyir soozath thanniga rillaa mandrar sadangelaam iyatral seidhaan.</p>
<p>அந்தணர் கரண மெல்லா மாற்றியே முடிந்த பின்னர்த் தந்தையுந் தாயுமாகி உலகெலாந் தந்தோர் தம்மை முந்தற அயனும் பின்னர் முகுந்தனு மதற்குப் பின்னர் இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்ச லுற்றார்.</p>	<p>andhanar karana mellaa maatriye mudindha pinnarth thandhaiyun thaayumaagi ulagelaandh thandhor thammai mundhura ayanum pinnar mugundhanu madharkup pinnar indhiran munivar vaanor yaavarum irajcha lutraar.</p>
<p>அரனுடன் உமையா டன்னை யாங்கவர் பணித லோடும் உருகெழு நிலையுட் கொண்ட உருத்திரத் தலைவ ரேனோர் பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன்பின் னாகக் கிரியுறை யிறைவன் மைந்தன் கேளொடு வணக்கஞ் செய்தான். 80</p>	<p>aranudan umaiyaa dannai yaangavar panidha lodum vurukezu nilaiyut konda uruththirath thalaiva renor parisanar ganangal yaarum panindhanar adanpin naagak kiryurai yiraivan maindhan kelodu vanakkanj seidhaan. 80</p>
<p>தமதுமுன் பணிகின் றோர்கள் தமக்கெலா மீசன் றானும் உமையும்நல் லருளைச் செய்ய வோர்ந்திது பதமென் றுன்னி இமகிரி புரந்த வண்ணல் ஈண்டுறை நீரர்க் கெல்லாம் அமலன துணவு மற்றும் அளிப்பனென் றகத்துட் கொண்டான்.</p>	<p>thamadhmun panigin rorgal thamakkela meesan raanum umaiyumnal larulaich seiya vorndhidhu padhamen runni imagiri purandha vannal endurai neerark kellaam amalana dhunavu matrum alippanen ragaththut kondaan.</p>

<p>ஆய்ந்திடு மறைகள் போற்று மாதிதன் தீர்த்தம் போது சாந்தமொ டவிகள் தம்மைச் சதுர்முகன் முதல்வா னோர்க்கும் வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும் மன்னன் ஈந்திட வவற்றை அன்னோ ரியாவரும் அணிந்துட் கொண்டார்.</p>	<p>aaindhidu maraigal potru maadhidhan theertham podhu saandhamo davigal thammaich sadhurmugan mudhalvaa norkkum vaaindhidu munivar yaarkkum matrulaar thamakkum mannan eendhida vavatrai anno riyaavarum anindhut kondaar.</p>
<p>ஆலமா மிடற்றோற் கான அமலமாம் பொருளை யேற்றுச் சீலமோ டணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து நந்தம் மூலமாம் வினைகட் கின்றே முடிபொருங் குற்ற தென்றார் மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்ப லாமோ.</p>	<p>aalamaa midarttor gaana amalamaam porulai yetruch seelamo danindhut kondu sindhaiul magizndhu nandham moolamaam vinaigat kindre mudiporung kutra dhendraar melavar andru petra viyappinai vilamba laamo.</p>
<p>அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்க டம்மைப் பனிவரை யிறைவன் றானும் பன்னியுந் தமரு ளாரும் எனைவரு மருந்தி மேற்கொண் டெல்லையில் இன்ப முற்றார் வினைவலி யொருவி மேலாம் வீடுபே றடைந்து வார்போல்.</p>	<p>anaiyadhor kaalai thannil amalamaam porulga dambaip panivarai yiraivan raanum panniyundh thamaru laarum enaivaru marundhi merkon dellaiyil inba mutraar vinaivali yoruvi melaam veedupe radaindhu vaarpol.</p>
<p>தன்னுறு கணவன் துஞ்சத் தாபத நிலைய ளாகி இன்னலை யடைந்தங் குற்ற இரதியவ் வெல்லை வந்து மன்னுயிர் முழுது மீன்ற மங்கையை மணந்த வள்ளல் பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி யென்றார்.</p>	<p>thannuru kanavan thunjsath thaabadha nilaiya laagi innalai yadaindhang kutra iradhiyav vellai vandhu mannuyir muzudhu meendra mangaiyai manandha vallal ponnadi vanangith theeyen punganait thavirththi yendraal.</p>
<p>சீருறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றங் கேளா ஆருயிர் முழுதும் நின்றே யனைத்தையு முணர்ந்து கூட்டும்</p>	<p>seeruu kanavan illaal seppiya maatrang kelaa aaruyir muzudhum nindre yanaitthaiyu munarndhu koottum peraru ludaiya naadhan pedhural madandhai</p>

<p>பேரரு ளுடைய நாதன் பேதுறல் மடந்தை யென்னா மாரன்வந் துதிக்கும் வண்ணம் மனத்திடை நினைந்தா னன்றே.</p>	<p>yennaa maaranvan dhdhikkum vannam manaththidai ninaindhaa nandre.</p>
<p>நினைதரு மெல்லை தன்னில் நெடியமான் முதலா வுள்ள அனைவரு மருட்கை யெய்த அழுங்கிய இரதி நோக்கி மனமகிழ் சிறந்து கார்காண் மஞ்சையிற் களிப்ப அங்கட் குனிசிலை கொண்ட மாரன் கொம்மெனத் தோன்றி னானே.</p>	<p>ninaitharu mellai thannil nediyaamaan mudhalaa vulla anaivaru marutkai yeidha azungiya iradhi nokki manamagiz sirandhu kaarkaan manjjaiyir kalippa angat kunisilai konda maaran kombenath thondri naane.</p>
<p>முன்பொடு தோன்று மாரன் முதல்வியோ டிருந்த நாதன் பொன்புனை கமலத் தாள்முன் போந்தனன் தாழ்ந்து போற்றி என்பிழை பொறுத்தி யென்ன யாம்உனை முனியின் அன்றோ பின்பது தணிவ துள்ளம் பேதுறல் மைந்த என்றான்.</p>	<p>munbodu thondru maaran mudhalviyo dirundha naadhan ponpunai kamalath thaalmun pondhanan thaazndhu potri enpizai poruththi yenna yaamunai muniyin andro pinbadhu thaniva thullam pedhural maindha endraan.</p>
<p>எரிபுனை நமது நோக்கால் இறந்தநன் னுடலம் நீறாய் விரைவொடு போயிற் றன்றே வேண்டினள் இரதி யன்னாட் குருவமா யிருத்தி ஏனை உம்பரோ டிம்மபர்க் கெல்லாம் அருவினை யாகி யுன்றன் அரசியல் புரிதி என்றான்.</p>	<p>eripunai namadhu nokkaal irandhanan nudalam neeraai viraivodu poier randre vendinal iradhi yannaat kuruvamaa yiruththi yenai vumbaro dimmabark kellaam aruvinaai yaagi yundran arasiyal puridhi endraan.</p>

<p>செய்வினை முறையால் ஈசன் சித்தசற் கிணைய கூறி அவ்வவன் அரசுஞ் சீரு மாணையும் வலியும் நல்கி மைவிழி யிரதி யோடு மன்னுதொல் புரத்துச் செல்ல மெய்விடை யுதவ அன்னோர் விரைந்துடன் தொழுது போனார்.</p>	<p>seivinai muraiyaal Eesan siththasar kinaiya koori avvavan arasunj seeru maanaiyum valiyum nalgi maivizi yiradhi yodu mannuthol puraththuch sella meividai yudhava annor viraindhudan thozudhu ponaar.</p>
<p>இரதியும் மதனு மேக இந்திர நீலத் திட்ட அரியணை யிருந்த நாதன் அம்மையொ டிழிந்து அன்னேர் திருவுரு வுடைய மேலோர் தேவர்மா முனிவ ரெனோர் பரவினர் செல்லப் பூதர் பல்லியந் தெழிப்பச் சென்றான்.</p>	<p>iradhiyum madhanu mega indhira neelath thitta ariyanai yirundha naadhan ammaiyo dizindhu anner thiruvuru vudaiya melor dhevarmaa muniva renor paravinar sellap poodhar palliyandh dhezippach sendraan.</p>
<p>மன்னுயிர்ச் குயிராய் நின்றோன் மால்விடை யேறி மாதைக் தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக்கொடு நடத்தி வானோர் தொன்னிலை யமைந்து செல்லத் துவன்றியே கணங்கள் சுற்றப் பொன்னிய லிமையந் தீர்ந்து வெளடீளியம் பொருப்பில் வந்தான்.</p>	<p>mannuyirch kuyiraai nindron maalvidai yeri maadhaik thonnoru paangir konu thazeeikkodu nadaththi vaanor thonnilai yamaindhu sellath thuvandriye ganangal sutrap ponniya limaiyandh theerndhu velaliyam poruppil vandhaan.</p>
<p>அன்னதோர் காலை மாலை அயனைவெற் பரசை வேள்வி மன்னனை அமரர் தம்மை முனிவரை மாத ரார்கள் என்னவர் தமையுந் தத்த மிடந்தொறு மேகும் வண்ணம் முன்னுற விடுத்தா னென்ப மூலமும் முடிவு மிலோன்.</p>	<p>annadhor kaalai maalai ayanaver parasai velvi mannanai amarar thammai munivarai maadha raargal ennavar thamaiyundh thaththa midandhoru megum vannam munnura viduththaa nenba moolamum mudivu melon.</p>

<p>அடுகன லவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள் வடிவின னாதி யான வரம்பிலா உருத்தி ரர்க்குங் கடகரி முகத்தி னாற்குங் கணங்களில் தலைமை யோர்க்கும் விடையினை யுதவி ஐயன் வியன்பெருங் கோயில் புக்கான்.</p>	<p>adugana lavankoor maandan aadagan aiyan simbul vadivina naadhi yaana varambilaa vuruththi rarkkung kadagari mugaththi naarkung kanangalil thalaimai yorkkum vidaiyinai yudhavi aiyan viyanperung koyil pukkaan.</p>
<p>ஏறெனுங் கடவுள் மீதில் இம்மென இழிந்து அன்னோர் கூறுடை முதல்வி யோடுங் கோநகர் நடுவ ணெய்தி ஆறணி சடையெம் மண்ணல் அரியணைப் பீட மீதில் வீறொடு தொன்மை யேபோல் வீற்றிருந் தருளி னானே.</p>	<p>yerenung kadavul meedhil immena izindhu annor koorudai mudhalvi yodung konagar naduva neidhi aarani sadaiyem mannal ariyanaip peeda meedhil veerodu thonmai yepol veetrirun dharuli naane.</p>
<p>அன்பினர்க் கௌவந் துள்ள ஆதியம் பரமன் மாது அன்புடை யாகச் சீயத் தவிசின்வீற் றிருத்த லோடுந் துன்பகன் றிருபா லாகித் துவன்றிய உயிர்க ளெல்லாம் இன்பொடு போக மாற்றி இனிதமர் வுற்ற வன்றே.</p>	<p>anbinark kelavan dhulla aadhiyam paraman maadhu anbudai yaagach seeyath thavisinveer triruththa lodundh thunbagan rirubaa laagith thuvandriya vuyirga lellaam inbodu poga maatri inidhamar vutra vandre.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 850</p>	<p>aagath thiruviruththam - 850</p>

11. திருவவதாரப் படலம்	11. thiruvavadhaarap padalam
<p>பற்பக லினைய வாற்றாற் படர்தலும் பின்னோர் வைகல் முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசைகாப் பாளர் சொற்படு முனிவர் வானோர் யாவருந் தொல்லை மேரு வெற்பினிற் குழுமிச் சூரால் மிகமெலிந் திரங்கிச் சொல்வார்.</p>	<p>parpaga linaiya vaatraar padardhalum pinnor vaigal murpadum ayanmaal velvi mudalavan dhisaikaap paalar sorpadu munivar vaanor yaavarundh thollai meru verpinir kuzumich sooraal migamelindh thirangich solvaar.</p>
<p>உலகினை அவுணர்க் கீந்தே யோகிபோல் வைகி நம்பால் மெலிவினைப் படுத்தி யாம்போய் வேண்டலும் இரக்க மெய்தி மலைமக டன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத் தலையளி புரியான் வாளா இருப்பதென் தாணு வானோன்.</p>	<p>ulaginai avunark keendhe yogipol vaigi nambaal melivinaip paduththi yaampoi vendalum irakka meidhi malaimaga dannai vettaan maindhanaith thandhu nammaith thalaiyali puriyaan vaalaa iruppadhen dhaanu vaanon.</p>
<p>இவறலு மிகலு மின்றி யார்க்குமோர் பெற்றித் ததாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்குஞ் சிவனையாம் வெறுத்தல் குற்றஞ் சிறந்தநோன் பியற்றி டாதே தவறுசெய் தனமென் றெம்மை நோவதே தக்க தென்றார்.</p>	<p>ivaralu migalu mindri yaarkkumor petrith thadhaagi avaravar vinaigal naadi adarpadu porulai nalgunj sivanaiyaam veruththal kutranj sirandhanon biyatri daadhe thavarusei thanamen remmai novadhe thakka dhendraar.</p>
<p>ஆயினு மவன்றாள் போற்றி அடையின்நன் கனைத்து மாகுந் தீயன வகலு மீது திண்ணமாம் அதனால் இன்னுங் காய்கதிர் மதிசூழ் கின்ற கயிலைய கிரியின் முக்கண் நாயகந் கிதனைக் கூற நாமெலாம் போது மென்றார்.</p>	<p>aayinu mavandraal potri adaiyinnan ganaiththu maagundh theyana vagalu meedhu thinnamaam adhanaal innung kaaikadhir madhisooz kindra kayilaiya giriyin mukkan naayagar kidhanaik kooraa naamelaam podhu mendraar.</p>

<p>போதர விசைந்த காலைப் பொன்னலர் கமலப் புத்தேள் மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டுந் தூதுவ னொருவன் றன்னைத் தூண்டிமுன் னறிது மென்றே ஊதையங் கடவு டன்னை நோக்கியீ துரைக்க லுற்றான்.</p>	<p>podhara visaindha kaalaip ponnalar kamalap puththel medhagu paraman seigai vinaviye yegal vendundh thoodhuva noruvan rannaith thoondimun naridhu mendre oodhaiyang kadavu dannai nokkiyee dhuraikka lutraan.</p>
<p>வடவரை யதனில் மூன்று மாண்குவ டெறிந்து வெளவி உடல்சின வரவ முட்க உதவியி லுய்த்த மைந்த படர்மதி மிலைச்சுஞ் சென்னிப் பண்ணவன் செயலை வெளடிகள் கடிவரை நகரத் தெய்திக் கண்டனை மீடி யென்றான்.</p>	<p>vadavarai yadhanil meendru maanguva derindhu velavi udalsina varava mutka vudhaviyi luththa maindha padarmadhi milaichchunj sennip pannavan seyalai velalik kadivarai nagarath theidhik kandanai meedi yendraan.</p>
<p>பல்லிதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றான் வில்லுடை மதன வேளை விழித்தடு கடவுள் முன்னஞ் செல்லுவ தரிது செல்லில் தீமையே பயக்கு மென்பால் ஒல்லுவ தன்றிச் செய்கை உள்ளமும் வெருவு மென்றான்.</p>	<p>pallidhaz vanasa melon inaiyana pagara nondraal villudai madhana velai viziththadu kadavul munnanj selluva dharidhu sellil theemaiye payakku menpaal olluva dhanrich seigai vullamum veruvu mendraan.</p>
<p>கூற்றிது நிகழ்ந்த வேலைக் கோகன தத்து மேலோன் காற்றினுக் கரசை நோக்கிக் கம்பலை கொள்ளேல் யாண்டும் ஊற்றமொ டிலவல் செய்யு பொருவனை நீயே யன்றி வீற்றொரு தேவ ருண்டோ மேலிது புரிதற் பாலோர்.</p>	<p>kootridhu nigazndha velai kogana thatthtu melon kaatriduk karasai nokkik kambalai kollel yaandum vootramo dulaval seiyu poruvanai neeye yandri veetroru dheva rundo melidhu puridhar paalor.</p>

<p>உற்றுழி உதவி செய்வோர் உலப்புறா தெவையும் ஈவோர் அற்றமில் தவத்தா றுற்றோர் அமர்புரி வீர ராவோர் மற்றொரு பொருளும் வெ*கார் வருத்தமு மோரார் ஆவி இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வ ரன்றே.</p>	<p>vutruzi udhvi seivor vulappuraa dhevaiyum eevor atramil thavaththaa rurtror amarpuri veera raavor matroru porulum vegaar varuththamu moraar aavi itrida varinum ennaar inidhena magizva randre.</p>
<p>ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடு முதவிக் காகப் போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வே றேதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தியின் காதலன் விடைகொண் டேகிக் கயிலைமால் வரையிற் சென்றான்.</p>	<p>aadhalin engat kellaam aatridu mudhavik kaagap podhiyaal aiya endru pugazchchiyaal inaiya palve redhidu porunmai koora isaindhanan ezundhu theeyin kaadhalan vidaikon degik kayilaimaal varaiyir sendraan.</p>
<p>குன்றதன் புடையில் வீழுங் குரைபுன லாற்றின் ஆடி மன்றலங் காமர் காவின் மலர்மணம் அளாவி வாரித் தென்றியா யசைந்து மெல்லச் சினகரம் புகுது மெல்லை நின்றதோர் நந்தி காணூஉ வரப்பினன் நெடிது சீறி.</p>	<p>kundradhan pudaiyil veezung kuraipuna laatrin aadi mandralang kaamar kaavin malarmanam alaavi vaarith thendriyaa yasaindhu mallach sinagaram pugudhu mellai nindrador nandhi kaanoovu vurappinan nedidhu seeri.</p>
<p>பொற்பிரம் பொன்று பற்றிப் பொலன்முதற் கடையைப் போற்றி நிற்புறும் ஆணை வள்ளல் நெடுஞ்சினத் துரப்ப லோடுங் கற்பொழி யெழிலி கான்ற கணையொலி கேட்ட பாம்பின் முன்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான்.</p>	<p>porpiram pondru patrip polanmudhar kadaiyaip potri nirpurum aanai vallal nedunjchinath thurappa lodung karpozi yezili gaandra kanaiyoli ketta paambin munpadar gindra kaalon moippilan veruvi veezndhaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>

<p>ஒல்லென வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன் எல்லையில அச்சமொ டிரங்கி யேயெழீஇத் தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன் மல்லலங் கழல்களை வணங்கிக் கூறுவான்.</p>	<p>ollena veezvurum vuyirppin kaavalan ellaiyila achchamo dirangi yeyezee ith thollaiyin vurukkodu thondri nandhidhan mallalang kazalgalai vanangik kooruvaan.</p>
<p>மாலயன் மகபதி வானு ளோரெலாம் ஆலமர் கடவுளை யடைதல் முன்னிநீ காலைய தறிந்தனை கடிது செல்கென மேலுரை செய்தனர் வினையி னேனுடன்.</p>	<p>maalayan magapadhi vaanu lorelaam aalamar kadavulai yadaidhal munninee kaalaiya tharindhanai kadidhu selgena melurai seidhanar vinaiyi nenudan.</p>
<p>கறுத்திடு மிட்டுடைக் கடவு ளாடலைக் குறிக்கரி தஞ்சுவல் குறுக என்றியான் மறுத்தனன் அனையர்தம் வருத்தங் கூறியே ஒறுத்தெனை விடுத்தன ருடைய வன்மையால்.</p>	<p>karuththidu midarudaik kadavu laadalaik kurikkari thanjsuval kuruga endriyaan maruththanan anaiyartham varuththang kooriye oruththenai viduththana rudaiya vanmaiyaal.</p>
<p>ஆதலின் அடியனேன் அஞ்சி யஞ்சியே மேகு தென்றியாய் மெல்ல வந்தனன் ஓதிட நினைந்திலன் உனக்கு மற்றிது பேதைமை உயர்வினேன் பிழைபொ றுத்திநீ.</p>	<p>aadhailil adiyanen anjchi yanjchiye megu thendriyaaai mella vandhanan odhida ninaindhilan unakku matridhu pedhaimai vuyarvinen pizaipo ruththinee.</p>
<p>தானவர் தொழுவரு தகையில் சூரனால் மானம தொருவியே வருத்துந் தோய்ந்தனன் ஆனதொன் றுணர்கிலேன் அறிவு மாழ்கினேன் கூனைய தேவரு மினைய நீரரே.</p>	<p>thaanavar thozuvaru dhagaiyil sooranaal maanama dhoruviye varuththur roindhanan aanadhon runargilen arivu maazginen koonaiya dhevaru minaiya neerare.</p>
<p>அறைதரு கணத்தரு ளாதி யாகிய இறைவநின் முனிவினுக் கிலக்குந் நாரிலை சிறியவென் பொருட்டினாற் சீற்றங் கோடியோ பொறைபுரிந் தருளெனப் போற்றி வேண்டினான்.</p>	<p>araiharu ganaththaru laadhi yaagiya iraivanin munivinuk kulakkur raarilai siriya ven poruttinaar seetrang kodiyo poraipurin dharulenap potri vendinaan.</p>
<p>ஆண்டகை நந்தியெம் மடிகள் அவ்வழி மூண்டெழு தன்பெரு முனிவு தீர்ந்தியாம் ஈண்டுநின் னுயிர்தனை யீதும் நிற்கலை மீண்டனை போகென விடைதந் தேவினான்.</p>	<p>aandagai nandhiyem madigal avvazi meendezu thanperu munivu theerndhiyaam eendunin nuyirthanai yeedhum nirkalai meendanai pogena vidaithan dhevinaan.</p>
<p>சீரிய நந்தியந் தேவன் ஏவலும் மாருதன் அவனடி வணங்கி வல்லையின் நேரறு கயிலையின் நீங்கி நீடுபொன் மேருவில் விண்ணவர் குழுவை மேவினான்.</p>	<p>seeriya nandhiyandh dhevan yevalum maarudhan avanadi vanangi vallaiyin neraru kayilaiyin neengi needupon meruvil vinnavar kuzuvai mevinaan.</p>

<p>மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன் பூவடி வந்தனை புரிந்து நந்திதன் காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம் யாவதும் முறைபட இயம்பி னானரோ.</p>	<p>mevaru kaalinaan virinjchan maayavan poovadi vandhanai purindhu nandhidhan kaavalin vanmaiyum nigazndha kaariyam yaavadhum muraipada iyambi naanaro.</p>
<p>காற்றுவரை வினவியே கமலக் கண்ணனும் நாற்றிசை முகத்தனும் நாகர் செம்மலுஞ் சாற்றருந் துன்பினர் தம்மி லோர்ந்திடாத் தேற்றமொ டினையன செப்பல் மேயினார்.</p>	<p>kaatrurai vinaviye kamalak kannanum naatrisai mugaththanum naagar semmalunj saatrarundh thunbinar thammi lndhidaath thetramo dinaiyana seppal meyinaar.</p>
<p>எந்தைதன் செய்கைதோர்ந் தேகு நீயென வெந்திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கவன் நந்திதன் னாணையால் நடுக்க முற்றிவண் வந்தனன் அச்சுறு மனத்த னாகியே.</p>	<p>endhaidhan seigaihorndh dhegu neeyena vendhiral maruththinai viduththum aangavan nandhithan naanaiyaal nadukka mutrivan vandhanan achchuru manaththa naagiye.</p>
<p>மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம் இன்னினி யேகியே ஈசன் றன்முனம் உன்னருங் காலமொ டுற்ற நங்குறை பன்னுதல் துணிபெனப் பலருங் கூறினார்.</p>	<p>manniya kayilaimaal varaiyin yaamelaam innini yegiye Eesan ranmunam vunnarung kaalamo dutra nangurai pannudhal thunipenap pararung koorinaar.</p>
<p>இவ்வகை யவரெலாம் இசைந்து செம்பொனின் மெய்வரை நீங்கியே வெளடளி வெற்பினில் தெய்வதக் கோயின்முன் சென்று நந்தியை அவ்விடை தொழுதிவை அறைதல் மேயினார்.</p>	<p>ivvagai yavarelaam isaindhu semponin meivarai neengiye velali verpinil dheiadhak koyinmun sendru nandhiyai avvidai thozudhivai araidhal meyinaar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>நந்திந் தேவுகேள் நங்கன்பால் துன்பெலாஞ் சிந்தைசெய் திடுதியத் தேவதே வற்கியாம் வந்தவா றோதியே வல்லைநீ எமையவன் முந்துறக் காட்டெனா முகமனோ டுரைசெய்தார்.</p>	<p>nandhin dhevukel nangalpaal thunpelaanj sindhaisei thiduthiyath thevadhe varkiyaam vandhavaa rodhiye vallainee emaiyavan mundhurak kaattenaa mugamano duraiseidhaar.</p>
<p>மற்றிவா றுரைசெய்யும் வானவத் தொகையினை நிற்றிரால் என்றவண் நிறுவியே உறையுள்போய்ச் கற்றைவார் சடைமுடிக் கண்ணுதற் கடவுடன் பொற்றடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான்.</p>	<p>matrivaa ruraiseiyum vaanavath thogaiyinai nitirraal endravan thiruviye vuraiyulpoich katraivaar sadaimudik kannudhar kadavudan potradandh thaalgalaith thozudhanan pugaluvaan.</p>

<p>அண்ணலே உனதுபொன் னடிகளைக் காணிய விண்ணுளோர் யாவரும் வேந்தன்மா லயனொடு நண்ணினா ரென்றலும் நந்தியைத் தெரிசூறீஇத் கண்ணிலா வேணியான் தருதியென் றருள்செய்தான்.</p>	<p>annale vunadhu pon nadigalaik kaaniya vinnulor yaavarum vendhanmaa layanodu nanninaa rendralum nandhiyaith therikureeith kannilaa veniyaan tharudhiyen rarulseidhaan.</p>
<p>அருள்புரிந் திடுதலும் ஆதியம் பண்ணவன் திருமலர்த் தாள்களைச் சென்னியிற் சூடியே விரைவுடன் மீண்டுறா வேதன்மா லாதியாஞ் சுரரெலாம் வம்மெனத் தூயவன் கூவினான்.</p>	<p>arulpurindh dhiduthaum aadhiyam pannavan thirumalarth thaalgalaich senniyir sodiye viraivudan meenduraa vedhanmaa laadhiyaanj surarelaam vammenath thooyavan koovinaan.</p>
<p>கூவியே அருடலுங் கொண்டல்பே ரொலியினால் தாவிலா மகிழ்வுறுஞ் சாதகத் தன்மையாய்ப் பூவினா யகன்முதற் புகலும்வா னவரெலாந் தேவதே வன்முனஞ் செல்லுதல் மேயினார்.</p>	<p>kooviye arudalung kondalpe roliyinaal thaavilaa magizvurunj saadhagath thanmaiyaaip poovinaa yaganmudhar pugalumvaa navarelaandh dhevadhe vanmunaj selludhal meyinaar.</p>
<p>அம்மையோர் பங்குற அரியணைக் கண்ணுறும் எம்மையாள் இறைவன்முன் னெய்தியே ஆங்கவன் செம்மைசேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்தெழீஇப் பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார்.</p>	<p>ammaiyor pangura ariyanaik kannurum emmaiyaal iravaanmun neidhiye aangavan semmaiser thaalgalaich senniyaal thaazndhezeeip poimmitheer anbinaal inaiyavaa potruvaar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர் வாக்கினும் அமைகிலை மதிப்ப வொண்கிலை நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ ஆகிய மாயமீ தறிகி லேமரோ.</p>	<p>nokkinum nizaigilai nuvalu gindrador vaakkinum amaigilai madhippa vongilai neekkarum nilaimaiyin nitri endhainee aagiya maayamee tharigi lemaro.</p>
<p>இருமையு மொருமையும் இரண்டு மொன்றிய ஒருமையு மன்றென உலகம் யாவையும் பெருமையின் இயறியி பெரு நின்செயல் அருமறை யானவும் அறிதற் பாலவோ.</p>	<p>irumaiyu morumaiyum irandum mondriya orumaiyu mandrena vulagam yaavaiyum perumaiyin iyaryi peru ninseyal arumarai yaanavum aridhar paalavo.</p>

<p>உருவொடு தொழில்பெய ரொன்று மின்றியே பரவிய நீயவை பரித்து நிற்பது விரவிய வுயிர்க்கெலாம் வீடு தந்திடுங் கருணைய தேயலாற் கருமம் யாவதே.</p>	<p>uruvodu thozilpeya rondru mindriye paraviya neeyavai pariththu nirpadhu viraviya vuyirkelaam veedu thandhidung karunaiya dheyalaar karumam yaavadhe.</p>
<p>அவ்வயிர் யாவுநின் னருளி லாவழிச் செய்வினை புரிகில சிறிதும் ஆதலால் வெவ்விய நயப்பொடு வெறுப்பி லாதநீ எவ்வகை யோவுல கியற்றுந் தன்மையே.</p>	<p>avvuyir yaavunin naruli laavazich seivinai purigila siridhum aadhalaal vevviya nayappodu veruppi laadhane evvagai yovula kiyatrundh thanmaiye.</p>
<p>முன்னதின் முன்னென மொழிது மேயெனிற் பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால் அன்னவை யேயெனில் ஒழிந்த தல்லையோ என்னென நின்னையாம் ஏத்து கின்றதே.</p>	<p>munnadhin munnena mozidhu meyenir pinnadhin pinnumaap pesa nitriyaal annavai yeyenil ozindha dhallaiyo ennena ninnaiyaam eyeththu gindradhe.</p>
<p>புல்லிய புரம்பொடித் ததுவுங் காமனை ஒல்லென எரித்ததும் உனக்குச் சீர்த்தியோ எல்லையில் விதிமுத லெனைத்தும் ஈண்டுநின் நல்லருள் ஆணையே நடாத்து மென்கையால்.</p>	<p>pulliya purampodith thadhuvung kaamanai ollena yeriththadhum vunakkuch seerththiy ellaiyil vidhimudha lenaiththum yendunin nallarul aanaiye nadaaththu menkaiyaal.</p>
<p>எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை எங்களை இவ்வர சியற்று வித்தனை எங்களொ டொருவனென் றிருத்தி நின்செயல் எங்களின் அறிவரி தென்று போற்றினார்.</p>	<p>engalai munnare iyalbin yendhanai engalai ivvara siyatra viththanai engalo doruvan en driruththi ninseyal engalin arivari dhendru potrinaar.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>அவ்வகை இமர ரெல்லாம் அன்சய் தேத்து மெல்லை மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி நொவ்வுற லெய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட் கின்னே எவ்வர மெனிணும் ஈதும் வேண்டிய திசைத்தி ரென்றான்.</p>	<p>avvagai imara rellaam ansai theththu mellai maivaru midatrup puththel matravar vadhana nokki novvura leidhich sindhai nunagkineer nungat kinne evvara meninum yedhum vendiya dhisaitthi rendraan.</p>

<p>என்றலும் அமரர் சொல்வார் யாமெலா மிந்நாள் காறும் வன்றிறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி நன்றிகொள் தொல் ஆக்கம் நண்ணுவா னாக நின்பால் ஒன்றொரு வரம்வேண் டுற்றாம் அதனியல் புரைத்து மன்றே.</p>	<p>endralum amarar solvaar yaamelaa minnaal kaarum vandriral avunar thammaal varundhinam adhanai neengi nandrikol thol aakkam nannuvaa naaga ninbaal ondroru varamven dutraam adhaniyal puraitththu mandre.</p>
<p>மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னியாகும் அம்மையை மணந்த தன்மை ஆங்கவள் இடமா ஈங்கோர் செம்மலை யளித்தற் கன்றே தீவினைக் கடற்பட் டுள்ள எம்மையாளு வதற் கேதுக் காட்டிய இயற்கை யல்லால்.</p>	<p>mummaiya in vuyirgal petra mugizmulaik kanniyaagum ammaiyai manandha thanmai aangaval idamaa yengor seemalai yaliththar kandre theevinaik kdarpat tulla emmaiyaalu vadhar kedhuk kaattiya iyarkai yallaal.</p>
<p>ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும ஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி வேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை நீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்.</p>	<p>aadhiyum naduvu meerum aruvamu muruvu moppum yedhuvum varavum pokku minbamun dhunbu mindri vedhamung kadandhu nindra vimalaor kumaran rannai needharal vendum ninpaal ninaiye nigarkka vendraar.</p>
<p>வந்திக்கு மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப் புந்திக்குள் இடர்செய் யற்க புதல்வனைத் தருது மென்னா அந்திக்கு நிகர்மெய் யண்ணல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்கு தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான்.</p>	<p>vandhikku malaro naadhi vaanavar vuraiththal kelaap pundhikkul idarsei yarka pudhalvanaith tharudhu menaa andhikku nigarmeiyannal arulpurindh tharignaraayor sindhikku thanadhu thollaith thirumugam aarung kondaan.</p>

<p>நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் ணென்ன நீடும் அற்புத நீர ராகி அருள்முறை யுன்னிப் போற்றச் சிற்பரன் நான்கொண் டுள்ள திருமுகம் ஆறு தன்னில் பொற்புறு நுதற்கண் டோறும் புலிங்கமொன் றொன்று தந்தான்.</p>	<p>nirpurum amarar yaarum nenjsudhun nenna needum arpudha neera raagi arulmurai yunnip potrach sirparan raankon dulla thirumugam aaru thannil porpuru nudharkan dorum pulingamon drondru thandhaan.</p>
<p>ஆவதோர் காலை ஈசன் அறுமுக நுதற்கண் மாட்டே மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா வுள்ளோர் ஏவரும் அணுகல் செல்லா எல்லைதீர் வெம்மைத் தாகிப் பூவுல கண்ட முற்றும் பொள்ளெனப் பராய வன்றே.</p>	<p>aavador kaalai eesan arumuga nudharkan maatte mooviru porigal thondri mulariyaan mudhalaa vullor yavarum anugal sellaa ellaitheer vemmaith thaagip poovula kanda mutrum pollenap paraaya vandre.</p>
<p>மாதண்டங் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள் கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்துணர் வரிய சோதி வேதண்டம் பரவிற் றென்ன மேதினி சூந்த்து விண்போய் மூதண்டங் காறுஞ் சென்ற முதல்வன்கண் ணுதலிற் செந்தீ.</p>	<p>maadhandang kulavu nemi vaalvalai vayira volvaal ghodhandam paruththon vedhaak kuriththunar variya sodhi vedhandam paravir renna medhini soozndhu vinpoi moodhandang kaarunj sendra mudhalvankan nudhalir sendhee.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>மங்கையோர் பங்குடை வள்ளல் ஏந்திய செங்கனல் ஊழியிற் செறிவ தாமென அங்கவன் விழிபொழி அனலம் யாவையும் எங்குள வுலகமும் ஈண்ட லுற்றவே.</p>	<p>mangayor pangudal vallal yendhiya senganal ooziyir seriva dhaamena angavan vizipozi analam yaavaiyum engula vulagamum eenda lutrave.</p>
<p>ஆங்கனந் தழலெழ அகில முற்றுமாய் ஓங்கிய கால்களும் உலைவுற் றோய்ந்தன வாங்கிய திரைக்கடல் வறந்த தாயிடைத் தீங்கனல் வடவையுஞ் செருக்கு நீங்கிற்றால்.</p>	<p>aanganan thazaleza agila mutrumaai ongiya kaalgalum vulaivur roindhana vaangiya thiraikkadal varandha thaayidaith theenganal vadavaiyunj serukku neengitraal.</p>
<p>பக்கன பாரகம் பதலை முற்றுற நெக்கன பணிகள்மெய் நெளத்து நீங்கிய திக்கயம் அரற்றியே தியக்க முற்றன</p>	<p>pakkana paaragam padhalai mutrura nekkana panigalmei neliththu neengiya thikkayam aratriye thiyakka mutranana</p>

தொக்கன உயிர்தொகை துளக்க முற்றவே.	thokkana vuyirthogai thulakka mutrave.
காரண மில்லவன் கண்ணிற் கான்றதீப் பேரருள் புரிந்திடப் பிறந்த பான்மையால் ஓருயிர் தன்மையும் ஒழிவு செய்தில் ஆரையும் எவற்றையும் அச்சஞ் செய்தவே. 50	kaarana millavan kannir kaandradheep perarul purindhidap pirandha paanmaiyaal oruyir thanmaiyum ozivu seidhila aaraiyum evatraiyum achchanj seidhave. 50
அன்னதன் வெம்மைகண் டமலன் பாங்குறை கன்னியும் வியர்த்தனள் கலங்கி யேயெழீஇப் பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத் தன்தோ ருறையுளைச் சார ஓடினாள்.	annadhan vemmaikan damalan paangurai kanniyum viyarththanal kalangi yeyezeep ponnadi nuuburam pulambith thaakkurath thandho ruraiyulaich chaara odinaal.
முண்டக னாதியா முன்னர் நின்றுள அண்டர்கள் யாரும்வ் வழல்கண் டஞ்சியே விண்டனர் தலைத்தலை வெருவி யோடினார் பண்டெழு விடத்தினாற் பட்ட பான்மைபோல்.	mundaga naadhiyaa munnar ninrula andargal yaarumav vazalkan danjciye vindanar thalaiththalai veruvi yodinaar pandezu vidaththinaar patta paanmaipol.
தீங்கனல் அடர்தலுஞ் செம்பொற் கோயிலின் யாங்கணு மாகியே இரிந்த பண்ணவர் வீங்கிய வுயிர்ப்பொடு மீண்டும் எந்தைதன் பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார்.	theenganal adarthaluja sempor koielin yaangkanu maagiye irindha pannavar veengiya vuyirppodu meendum endhathian paangaril vandhanar pariyum nenjcinaar.
வலைத்தலை மானை வன்னி சூழ்ந்துழித் தலைத்தலை இரிந்துளோர் தம்மின் மீள்குறா நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர் கலைத்தனை அகன்றிடாக் காகம் போலவே.	valaiththalai maanena vanni soozndhuzith thalaiththalai irindhulor thammin meelkuraa nalaththagu kannudhal naadhar serndhanar kalaiththanai agandridaak kaagam polave.
தோற்றிய நுதல்விச் சுடரின் சூழ்வினுக் காற்றல ராகியே அடைந்த வானவர் நாற்றடம புயமுடை ஞான நாயகற் போற்றிசெய் தினையன புகல்வ தாயினார்.	thotriya nudhalvich sudarin soozvinuk kaatralla raagiye adaindha vaanavar naatradam puyamudai gnaana naayagar potrisei thinaiyana pugalva dhaayinaar.
வெந்திற லவுணரை வீட்டு தற்கொரு மைந்தனை அருள்கென வந்து வேண்டினேம் அந்தமிர் அழலைநீ யருடல் செய்தனை எந்தையே எங்ஙனம் யாங்க ஞய்வதே.	vendhira lavunarai veettu tharkoru maindhanai arulgena vandhu vendinem andhamir azalainee yarudal seidhanai endhaiye enganam yaanga luivadhe.
பங்குறை உமையவள் வாயி யின்வரு கங்கையெவ் புலகமுங் கலந்த தாமென இங்குநின் னுதல்விழி யிருந்து நீங்கிய பொங்கழ லெங்கணும் பொள்ளென் றீண்டியே.	pangurai vumaiyaval vaayi yinvaru gangaiyev pulagamung kalandha thaamena ingunin nudhalvizi yirundhu neengiya pongaza langanum pollen reendiye.

<p>கற்றையஞ் சுடர்பொழி கனல்க ளின்றொகை சுற்றியெவ் வலகமுந் துவன்ற லுற்றவால் மற்றொரு கணத்தவை மாற்றி டாயெனின் முற்றுயிர்த் தொகையையும் முடிவு செய்யுமால்.</p>	<p>katraiyanj sudarpozi kanalga linrogai sutriyev vulagamundh thuvandra lutravaal matroru ganaththavai maatri daayenin mutruyirth thogaiyaiyum mudivu seiyumaal.</p>
<p>விஞ்சிய பேரழல் வெம்மை யாற்றலா தஞ்சினம் இரிந்தயாம் ஐய நின்னிரு செஞ்சரண் அடைந்தனம் தெரியின் நீயலால் தஞ்சம துளதுகொல் எம்மைத் தாங்கவே.</p>	<p>vijchiya perazal vemmai yaatralaa thajcinam irindhayaam aiya ninniru sejcharan adaindhanam theriyin neeyalaal thajchama thuladhukol emmaith thaangave.</p>
<p>மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும் உலக்குற நீக்குநீ யொல்லை எம்மிடை அலக்கண தியற்றுதி யாயின் அன்னதை விலக்குறு நீரினார் வேற யாவரே.</p>	<p>malakkuru manaththinem varuththa mutravum vulakkura neekkunee yollai emmidai alakkana thiyatrudhi yaayin annadhai vilakkuru neerinaar vera yaavare.</p>
<p>நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும் இறைமுடிக் கின்றவிய் வெரியை நீக்கியே பிறைமுடிக் கொண்டிடு பெரும எம்முடைக் குறைமுடித் தருளெனக் கூறி வேண்டினார்.</p>	<p>niraimudip panimisai nilanum vaanamum iraimudik kindraviv veriyai neekkiye piraimudik kondidu peruma emmudaik kuraimudith tharulenak koori vendinaar.</p>
<p>அஞ்சலி னவர்புகழ் அண்ண லாதியோர் அஞ்சலி செய்திவை யறைந்து வேண்டலும் அஞ்சலி லஞ்சடை யணிந்த நாயகன் அஞ்சலிர் என்றுகை அமைத்துக் கூறினான்.</p>	<p>ajchali navarpugal anna laadiyor ajchali seidhivai yaraindhu vendalum ajchali lajchadai yanindha naayagan ajchalir endrugai amaitthuk koorinaan.</p>
<p>பொன்மலை வில்லினான் புதிதின் வந்திடு தன்முகம் ஐந்தையுங் கரந்து தாவில்சீர் நன்முக மொன்றொடு நண்ணி யத்துணைத் தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான்.</p>	<p>ponmalai villinaan pudhidhin vandhidu thanmugam aindhaiyung karandhu thaavilseer nanmuga mondrodu nanni yaththunaith thonmaiyan iyarkaiyaayith thondri vaiginaan.</p>
<p>தன்னருள் நிலைமையாற் சண்மு கத்திடை நன்னுதல் விழிகளின் நல்கு தீப்பொறி இந்நில வரைப்புவான் ஈண்டல் உற்றவை முன்னுற வரும்வகை முதல்வன் முன்னினான்.</p>	<p>thannarul nilaimaiyaar sanmu gaththidai nannudhal vizigalin nalgu theeppori innila varaippuvaan eendal vatravai munnura varumvagai mudhalvan munninaan.</p>
<p>அந்தியம் பெருநிறத் தமலன் அவ்வகை சிந்தைகொண் டிடுவழிச் செறிந்த பேரழன் முந்தையின் வெம்பொறி மூவி ரண்டவாய் வந்து முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான்.</p>	<p>andhiyam perunirath thamalan avvagai sindhaikon diduvazich serindha perazan mundhaiyin vempori meeivi randavaai vandhu mun kurugalum magizndhu nokkinaan.</p>

ஆதகு காலையில் அமரர் தங்களுள் ஓதகு செயலிலா உலவைத் தேவையும் மூதகு தீயையும் முகத்தை நோக்குறா மேதகு கருணையால் விமலன் கூறுவான்.	aadagu kaalaiyil amarar thangalul oodhagu seyalilaa vulavaith thevaiyum moodhagu theeyaiyum mugaththai nokkuraa medhagu karunaiyaal vimalan kooruvaan.
நீங்களிச் சுடர்களை நெறியிற் றாங்கியே வீங்குநீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை ஆங்கவன் சரணம் அமர வய்க்குமால் ஈங்கிது நும்பணி யென்றி யம்பினான்.	neengalich sudargalai neriyir raangiye veenguneerk kangaiyil viduththir annavai aangaval saranam amara vuikkumaal yengidhu numbani yendri yambinaan.
கூற்றுயி ருண்டதாட் குழகன் இவ்வகை சாற்றிய துணர்தலுந் தாழ்ந்து மும்முறை போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர் காற்றொடு கனலிவை கழறல் மேயினார்.	kootruyi rundathaat kuzagan ivvagai saatriya thunardhalundh thaazndhu mummurai potrinar nadunginar pulambu nejchinar kaatrodu kadalivai kazaral meynaar.
ஒருநொடி யளவையின் உலகம் யாவுமாய்ப் பெருகிய இத்தமல் பெரும நின்னுடைத் திருவருள் நிலைமையாற் சிறுகிற் றாதலால் அரிதரி தடியரேம் ஆற்ற லாகுமோ.	orunodi yalavaiyin vulagam yaavumaaip perugiya iththazal peruma ninnudaith thiruvaryl nilaimaiyaar sirugir raadhalaal arithari thadiyarem aatra laagumo.
ஈற்றினை யுலகினுக் கிழைக்கு நின்கணே தோற்றிய கனலினைச் சுமத்தற் கோர்கணம் ஆற்றலை யுடையரோ அவனி கேள்வனும் நாற்றிசை முகமுடை நளினத் தேவுமே.	eetrinai yulaginuk kizaikku ningane thotriya kalalinaich sumaththar korkanam aatralai yudaiyaro avani kelvanum naatrisai mugamudai nalinath thevume.
பண்டெழு விடத்தினிற் பரந்த தீச்சுடர் கண்டலும் நின்றிலங் கவலுற் றோடினம் அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக் கொண்டனம் ஏகுதல் கூடற் பாலதோ.	pendezu vidaththinir paraindha theechchudar kandalum nindrilang kavalur rodinam andavum veruvudhum avatrai yaandhalaik kondanam yegudhal koodar paaladho.
அப்பெருங் கனலினை அடைதற் குன்னினும் வெப்புறும் எமதுளம் வியர்க்கும் யாக்கையும் எப்பரி சேந்துவம் யாங்கள் என்றலுந் துப்புறழ் படர்ச்சடைப் பகவன் சொல்லுவான்.	apperung kanalinai adaidhar kunninum veppurum emadhulam viyarkkum yaakkaiyum eppari sendhuvam yaangal endralundh thuppuraz padarsadaip pagavan solluvaan.
ஒன்றொரு நொடியினின் உலக முற்றுமாய்த் துன்றிய இச்சுடர் சுமர்ந்து கங்கையிற் சென்றிட நுங்கள்பால் திண்மை யெய்துக என்றலும் நன்றென இசைந்து போற்றினார்.	ondroru nodiyinin ulaga mutrumaaiith thundriya ichchadar sumarndhu gangaiyir sendrida nungalpaal thinmai yeidhuga endralum nandrena isaindhu potrinaar.

மற்றது தெரிதலும் மால யன்முதற் சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்குறா இற்றது கொல்லெம தின்னல் இன்றெனா உற்றனர் உவகையை யுடலம் விம்மினார்.	matradhu theridhalum maala yanmudhar sotridum amarargal thulakkam neenguraa itradhu kollema thinnal indrenaa utranar vuvagaiyai yudalam vimminaar.
ஆங்கனம் அவர்தமை ஆதி நோக்கியித் தீங்கனல் சரவணஞ் செறிந்தொர் செம்மலாய் ஓங்குபு சூர்கிளைக் கொழிவு செய்யுமால் ஈங்கினி யாவரும் ஏகு வீரென்றான்.	aanganam avardhamai aadhi nokkiyith theenganal saravananj serindhor semmalaai oongubu soorkilaik kozivu seiyumaal eengini yaavarum yegu veerendraan.
இறையவன் இனையன இயம்ப உய்ந்தனங் குறையிலம் இனியெனக் கூறிக் கஞ்சமேல் உறைபவ னாதியாம் உம்பர் அன்னவன் அறைகழ லடிதொழு தங்கண் நீங்கினார்.	iraiyavan inaiyana iyamba vuindhanang kiraiyilam iniyenak koorik kanjchamel vuraibava naadhiyaam vumbar annavan aaigaza ladithozu thangan neenginaar.
முன்னுற மாருதன் முதல்வன் றார்களை வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ் சென்னியின் மேற்கொடு சேறல் மேயினான்.	munnura maarudhan mudhalvan raalgalai vanniyandh dhevodu vanangi yeyezeeie annavan arular sudargal aaraiyunj senniyin merkodu seral meyinaan.
அரனுறு கடிநகர் அதனைத் துர்ந்தொராய் எரிகெழு சுடர்முடி யேந்தி மாருதன் வருதலும் அயன்முதல் வானு னோரெலாங் கருதரு மகிவொடு கண்டு கூறுவார்.	aranuru kadinagar adhanaith thurndhoraai yerikezu sudarmudi yendhi maarudhan varudhalum ayanmudhal vanu lorelaang karudharu magivodu kandu kooruvaar.
செந்தழல் மேனியன் தீயின் வண்ணமாத் தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால் உய்ந்திட யாமெலாம் உலகின் முன்னரே வந்திடும் வீரனாம் மதலை மானவே.	sendhazal meniyan theeyin vannamaadh thandhanan kumaranaith thanaadhu kanninaal vuindhida yaamelaam vulagin munnare vandhidum veeranaam madhalai maanave.
தொன்னிலை யாம்பெறச் சூரன் பாடுற இன்னமுஞ் சில்பகல் இருத்த லால்அரன் தன்னிகர் திருமகன் சரவ ணத்திடை மன்னுபு குழவியாய் வளர நல்கினான்.	thonnilai yaamperach sooran paadura innamunj silpagal iruththa laalaran thannigar thirumagan saravanaththidai mannubu kuzaviyaay valara nalginaan.
போற்றலர் புரமடு புனித நாயகன் ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால் ஏற்றதோர் சான்றிவண் எரியைத் தந்ததுஞ் சாற்றருங் கருணையிற் றலைமை யானதே.	potralar puramadu punidha naayagan aatridu seigaigal arulin neermaiyaal yetradhor saandrivan yeriyaith thandhadhunj saatrarung karunaiyir ralaimai yaanadhe.

என்றிவை பற்பல இயம்பி இன்னினிப் பொன்றினர் அவுணர்கள் புலம்பு நங்குறை நன்றிவண் முடிந்தது நாமும் அத்தடஞ் சென்றிடு வாமெனச் செப்பி னாரரோ.	endrivaiparpala iyambi inninip pondrinar avunargal pulambu nangurai nandrivan mudaindhadu naamum aththadanj sendridu vaamenach seppi naararo.
உருப்பம தாகிய ஒன்று தீஞ்சுடர் தரிப்பதோர் மருத்துவன் றம்முன் சென்றிடத் திருப்பயில் மாண்முதற் றேவர் வெளடீளியம் பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார்.	vuruppama dhaagiya olaru theejchudar tharippadhorr maruththuvan rammun sendridath thiruppayil maanmudhar revar velaliyam paruppadham oruviye padardhal meynaar.
இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர் பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன் மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால் திறற்படு வன்னிதன் சென்னி செர்த்தினான்.	iraththalung kannalon reriya theejchudar poruththidal aridhenap pulambik kaalilon paruththavir piraimudi varadhan aanaiyaal thirarpadu vannidhan senni serththinaan.
சேர்த்தலும் ஒருபதந் தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே பேர்த்தொரு பதமிடப் பெறாது வல்லைபோய் ஆர்த்திடு கங்கையின் அகத்துய்த் தானரோ.	serththalum arupadhan theeyin pannavan verththudal puzungura melivil thaangiye perththoru padhamidap peraadhu vallaipoi aarththidu gangaiyin agaththuith thaanaro.
கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந் துய்த்திடும் ஆர்சுடர்த் தொகுதிவந் தடைய முவெயில் ஊர்சுடச் சிவந்தகண் ணொருவன் துப்புறழ் வார்சடைக் கரந்தென வறந்த கங்கைநீர்.	koorsucarp pannavan koduvan dhuththidum aarsudarth thogudhivan dhadaiya muveyil oorsudach sivandhakan noruvan thuppuraz vaarsadaik karandhena varandha gangaineer.
அரனருள் முறையினை யறிந்து கங்கைதன் சிரமிசை யேந்தியே சென்றொர் கன்னலிற் சரவண மெனுந்தடந் தன்னிற் சேர்த்தனன் மரையீத முாயிடை மல்குற் றாலென.	aranarul muraiyinaiyarindhu gangaithan siramisai yendhiye sendror kannalir saravana menundhthadandh thannir serththanan maraiyeedha zaayidai malgur raalena.
ஆவயின் காறும்வந் தரிய யன்முதல் தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர் மேவர அணியதாம் விளைவு நாடியே காவல்கொள் நிரப்புடைக் காத லோரென.	aavayin kaarumvandh dhariya yanmudhal dhevargal vuvagaiyaal therindhu soozndhanar mevara aniyadhaam vilaiivu naadiye kaavalkol nirappudaik kaadha lorena.
ஆரணன் விண்ணகம் அச்சு தன்புவி வாரணன் முதலிய மாதிர்த்துளோர் ஏரண வமரர்கள் எண்டிக் காதியே சீரணி சரவணஞ் சேர்ந்து போற்றினார்.	aaranan vinnagam achchu thanbuvi vaaranan mudhaliya maadhi raththulor yerana vamarargal endik kaadhiye seerani saravananj serndhu potrinaar.
வேறு	veru

<p>கங்கையு மொல்கப் புக்க கடுங்கனற் கடவுட் சோதி அங்கிரு மூன்று முன்னர் அம்மைவாழ இமையச் சாரற் அங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கட் புங்கவன் அருளாள் தொன்மை போன்றது வறத்த லின்றி. 90</p>	<p>gangaiyu molgap pukka kadnganar kadavul sodhi angiru moondru munnar ammaivaaza imaiyach chaarar angiya kamalam pooththa saravanam pugalum mukkat pungavan arulaal thonmai pondradhu varaththa lindri. 90</p>
<p>விண்ணிடை யிழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும் வண்ணவொண் கமலஞ் செய்ய முளரியை மாற தாகத் தண்ணரி யோடு நல்கித் தரித்தெனச் சரவ னப்பேர்க் கண்ணகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைச்சொண் டன்றே.</p>	<p>vinnidai yizindha kaalin mevaru ganalil thondrum vannavon kamalanj seiya mulariyai maara thaagath thannari yodu nalgith thariththenach sarava napperkk kannagan poigai yesan kattazal misaikkon dandre.</p>
<p>அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கல்பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.</p>	<p>aruvamu muruvu maagi anaadhiyaaip palavaa yondraaip piramamaai nindra sodhip pizambador meni yaagak karunaikoor muganga laarung karangalpan nirandung konde oruthiru murugan vandhaang kudhiththanan vulaga muiya.</p>
<p>தோன்றல்வந் திடலும் வின்பால் துந்துபி கறங்க லுற்ற ஆனறதொல் மறைக ளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும் வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி ஏன்றெமை யருளு கென்றே ஏத்திசை யெடுத்துச் சூழ்ந்தார்.</p>	<p>thondralvan dhidalum vinpaal thundhubi karanga lutra aanarathol maraiga lellaam aarththana ayanum maalum vaandrigaz magaththin thevum munivarum malargal thoovi yendremai yarulu gendre yeththisai yeduththuch soozndhaar.</p>

<p>ஏவர்தம் பாலு மின்றி யெல்லைதீர் அமலற் குற்ற மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப் பூவியல் சரவ ணத்தண் பொய்கையில் வைகும் ஐயன் ஆவிகள் அருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே.</p>	<p>yevartham paalu mindri yellaitheer amalar kutra meeviru gunanunj seikku mugangalaa vandha thennap pooviyal sarava naththan poigaiyil vaigum aiyan aavigal arulu maatraal arumugang kondaa nandre.</p>
<p>மல்லலம் புவனத் துள்ள மன்னுயிர்க் கணங்கட் கெல்லாம் ஒல்லையின் மகிழ்ச்சி யெய்தி உவகையின் குறிப்புண் டான தொல்லையில் அவுண னாகுஞ் சூரனே முதலா வுள்ள எல்லவர் தமக்கும் மாயும் இருங்குறிப் புற்ற அந்நாள்.</p>	<p>mallalam puvanath thulla mannuyirk kanangkat kellaam ollaiyin magizchchi yeidhi vuvagaiyin kurippun daana thollaiyil avuna naagunj soorane mudhalaa vulla ellavar thamakkum maayum irungurip putra annaal.</p>
<p>மறைகளின் முடிவால் வாக்கான் மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக வருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே.</p>	<p>maraigalin mudivaal vaakkaan manaththinaal alakko naamal niravudan yaandu maagi nindridum nimala moorththi arumuga vuruvaait thondri arulodu sarava naththin verikamaz kamalap podhin veetrirundh dharuli naane.</p>
<p>பாங்குறு தருச்சூழ் காலாப் பஹழைச் சினைமென் கொம்பர் நீங்கறப் புடையோய் வானின் நிரந்தரன பந்த ராகத் தூங்கிய பழனுங் காயுந் துணர்களும் அகத்துட் டுன்ன ஆங்கதன் நடுவட் பொய்கை அணிநிழல் அமர்ந்தான் ஐயன்.</p>	<p>paanguru tharuchchool kaalaap parazaich sinaimen kombar neengarap pudaiyoi vaanin nirandharana pandha raagath thoongiya pazanung kaayindh thunargalum agaththut tunna aangadhan naduvat poigai aninizal amarndhaan aiyan.</p>

<p>முடிபொறா தசையும் நாகர் முதியகால் பலகை வையந் தொடர்கரை மரனே வானந் தூங்குபன் னாணந் தெண்ணீர்த் தடமலர் பாய லாகச் சரவண மஞ்ச மீதில் அடைதரு மைந்தன் மென்கால் அசைப்பவீற் றிருந்தா னன்றே.</p>	<p>mudiporaa thasaiyum naagar mudhiyakaal palagai vaiyandh thodarkarai marane vaanandh thoongupan naanadh thenneerth thadamalar paaya laagach saravana manjcha meedhil adaitharu maindhan menkaal asaippaveer rirundhaa nandre.</p>
<p>எண்பெரு நாகர் சேடன் ஏந்தெழில் அரிமா னாகத் தண்பொலி புனற்பூம் பொய்கை தவிசுரு வாக நான்கோள் விண்படர் விதான மாக வேலையந் தலைவன் காலை ஒண்பகல் ஆடி காட்ட உமைமகன் அங்கண் உற்றான்.</p>	<p>yenperu naagar sedan yendhezil arimaa naagath thanpoli punarpoom poigai thavisuru vaaga naalkol vinpadar vidhaana maaga valaiyandh thalaivan kaalai onpagal aadi kaatta vumaimagan angan vutraan.</p>
<p>தரணியின் நடுவண் வைகுஞ் சரவணப் பொய்கை தன்னில் விரைசெறி கமலப் போதில் வீற்றிருந் தருளுஞ் செவ்வேள் பெருவடி வமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்ணென் றெரிசுடர் விளக்கத் துச்சி இருந்திடும் ஈசன் போன்றான். 100</p>	<p>tharaniyin naduvan vaigunj saravanap poigai thannil viraiseri kamalap podhi veetrirundh tharulunj sevvel peruvadi vamaidha maayan pirangiya manaththil thannen drerisudar vilakkath thuchchi irundhidum Eesan pondraan. 100</p>
<p>பெருந்தரை நடுவ ணாகிப் பிறங்கிய சரவ ணத்தில் இருந்தனிக் கமல மொன்றில் குமரவேள் இருந்த பான்மை திருந்துநல் லண்டப் புத்தேள் சிந்தையாம் புண்ட ரீக புரந்தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும்.</p>	<p>perundharai naduva naagip pirangiya sarava naththil irndhanik kamala mondriil kumaravel irundha paanmai thirundhunal landap puththel sindhaiyaam punda reega purandhanil virumbith thaadhai vaigiya iyarkai polum.</p>

<p>பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக வீசுசை வலங்கா ராக வேறுசூழ் கமல மெல்லாம் மாசறு பகலோ ராக அவற்றிடை மார்ந்த கஞ்சந் தேசுடை இரவி யாகச் சிவனெனச் சேய்அங் குற்றான்.</p>	<p>paasilai paravith thulli paduvana vuduvaip paaga veesusai valangaa raaga verusooz kamala mellaam maasaru pagalo raaga avatridai maarndha kanjsandh dhesudai iravi yaagach sivanenach seiangn kutraan.</p>
<p>மாலயன் எழிலி மேலோன் வானவ ரேனோர் யாரும் பாலுற மரனு மாவும் பறவையும் பிறவுஞ் சூழ எலுறு குமரன் கஞ்சத் திருந்தது பரமன் ஆதிக் காலையின் உயிர்கள் நல்கிக் கமலமேல் இருத்தல் போலும்.</p>	<p>maalayan ezili melon vaanava renor jaarum paalura maranu maavum paravaiyum piravunj sooza yeluru kumaran kanjchath thirundhadhu paraman aadhik kaalaiyin vuyirgal nalgik kamalamel iruththal polum.</p>
<p>சலங்கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில் நலங்கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறைமேல் வீட்டிப் புலங்கிளர் உயிர்கள் நல்கப் பொருந்துநற் பகலின் முன்னர் இலங்கெழிற் பதும பீடத் தேறிய இயற்கை போலும்.</p>	<p>salangilar tharangath theivach saravanak kamalap podhil nalangilar kumaran serdhal naanmugar siraimel veettip pulangilar vuyirgal nalgap porundhunar pagalin munnar ilangezir padhuma poodath theriya iyarkai polum.</p>
<p>முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ் வண்டுளர் கமலக் காடு வான்புனற் றடத்தின் நிற்றல் அண்டர்கள் முதல்வ ஓர்பால் அன்றியெம் மெல்லாம் பீடங் கொண்டருள் முறையி னென்று நோற்றிடுங் கொள்கைத் தன்றே.</p>	<p>mundaga mondriil vaigum muruganaich sutrich sengez vandular kamalak kaadu vaanpunar radaththin nitral andargal mudhalva oorpaal andriyem mellaam peedang kondarul muraiyi nendru notridung kolgaith thandre.</p>

<p>அணங்குசெய் தோற்றத் துப்பின் அவிர்குடர்க் குமரற் சூழ மணங்கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச் சேர்வான் தணங்கெழு புனலிற் புக்குத் தபனன்மேல் நாட்டஞ் சேர்த்தி நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்றவண் நிற்றல் போலும்.</p>	<p>anangusei thotrath thuppin avirsudark kumarar sooza manangilar kamalak kaadu malarndhana avanaich servaan thanangkezu punalir pukuth thabananmel naattanjerththi nunangidai madavaar pollor notravan nitrail polum.</p>
<p>ஒண்ணகை யுயிர்க்குஞ் சங்க பொருசில கமலம் வைகத் தண்ணுறு நறவைப் பறாட டாமரை பரித்துச் சூழ்தல் அண்ணலம் பொய்கை தற்சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப எண்ணெயுஞ் சங்கஞ் சூழ இட்டது போலு மன்றே.</p>	<p>onnagai yuyirkkunjer sanga porusila kamalam vaigath thannuru naravaiper paraada taamarai pariththuch soozdhal annalam poigai tharser arumugaper pillai thuippa enneyunjer sanganjer sooza ittadhu polu mandre.</p>
<p>ஆரமும் வனசத் தோடும் அணிமக ரந்தச் சேறும் வேரியம் பூந்தண் தேனும் முறைமுறை வீசிக் கையாற் சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல் வாரியந் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம் போலும்.</p>	<p>aaramum vanasath thodum animaga randhach serum veriyam poondhan thenum muraimurai veesiker kaiyaar serave kondu melon thiruvadi thilaippa vuiththal vaariyandh thadaagam anbaal vazipadum vannam polum.</p>
<p>பங்கயச் செம்மற் போது பதனழிந் தவிழ்ந்து பாங்கர் அங்குள இலைமேல் வீழ அவைபுறத் தசையும் நீர்மை சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும்பூந் தட்டில் துங்கநல் விளக்க மாட்டித் திரைக்கையாற் சுலவல் போலும்.</p>	<p>pangayach semmar podhu padhanazindh thavizndhu paangar angula ilaimel veeza avaipurath thasaiyum neermai sanganar kumarar soozach charavanam pasumpoondh thattil thunganal vilakkia maattith thiraiker kaiyaar sulaval polum.</p>

<p>காசுறழ் பதுமப் போது களாசிய தாக மீச்செல் பாசடை கவிகை யாகப் பலநனை விளக்க மாக வீசிகள் கவரி யாக மிழற்றுபுள் ளியம தாக மாசறு பொய்கை சேய்க்கு வளம்பட ஒழுகிற் றன்றே.</p>	<p>kaasuraz padhumap podhu kalaasiya dhaaga meechchel paasadaï kavigai yaagap palananai vilakka maaga veesigal kavari yaaga mizatrupul liyama dhaaga maasaru poigai seikku valampada ozugir randre.</p>
<p>அழல்நிவந் தன்ன கஞ்சத் தகல்தடத் திரைகள் நாப்பண் உழிபட ராது சூழ்போந் துலவுவ தானை நீரால் விழுமிய குமரன் பொய்கை வெளயுறா தமர ரிட்ட எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும்.</p>	<p>azalnivandh thanna kanjchath thagalthadath thiraigal naaappan vuzipada raadhu soozpondh thulavuva thaanaï neeraal vizumiya kumaran poigai velayuraa thamara ritta ezinigal pudaiye menkaal yeridhalin irattal polum.</p>
<p>கொன்படை சேவ லாகும் எனினமோர் கோடி ஈசன் தன்பெருங் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை பொன்பிறழ் பதுமன் செய்கை புரியுநாள் ஊர்தி யாவல் என்புடை யிருத்தி யென்றே தமிழ்தமிழ் இரத்தல் போலும்.</p>	<p>konpadai seva laagum yeginamor kodi eesan thanperung kumarar soozath thadaththinil mizatral endhai ponpiraz padhuman seigai puriyunaal oordhi yaaval enpudai yiruththi yendre thamiththami iraththal polum.</p>
<p>வளஞ்செறி இனைய பாலால் வான்சர வணமாம் பொய்கைத் தளஞ்செறி பதும மொன்றில் சராசரம் யாவுங் காப்பான் உளஞ்செறி கருணை யெய்தி ஒப்பிலாக் குமர மூர்த்தி இளஞ்சிறு மதலை போல இனிதுவீற் றிருந்தான் மன்னோ.</p>	<p>valanjseri inaiya paalaal vaansara vanamaam poigaith thalanjseri padhuma mondril saraasaram yaavung kaappaan ulanjseri karunai yeidhi oppilaak kumara moorththi ilanjsiru madhalai pola inidhuveer trirundhaan manno.</p>

<p>தீர்த்திகை*க் கங்ககை தன்னில் திகழ்சர வணத்தில் வந்த மூர்த்திகைக் குழவி யேபோல் முதற்புரி யாடல்**நோக்கி ஆர்த்தி யுறாத உள்ளத் தரிமுதல் அமரர் யாருங் கார்த்திகைத் தெரிவை மாரை விளித்திவை கழற லுற்றார்.</p>	<p>theerthigaik kangakai thannil thigazsara vanaththil vandha moorthigaik kuzavi yepol mudharpuri yaadal nokki aarththi yuraadha ullath tharimudhal amarar yaarung kaarththigaith therivai maarai viliththivai kazara lutraar.</p>
<p>சாற்றருஞ் சரவ ணத்தில் சண்முகத் தொருவ னாகி வீற்றிருந் தருளு கின்ற விமலனோர் குழவி போலத் தோற்றினன் அவனுக் குங்கள் துணைமுலை அமுத மூட்டிப் போற்றுதிர் நாளு மென்ன நன்றெனப் புகன்று வந்தார்.</p>	<p>saattrarunj sarava naththil sanmugath thoruva naagi veetrirundh dharulu gindra vimalanor kuzavi polath thotrinan avanuk kungal thunaimulai amudha moottip potrudhir naalu menna nandrenap pugandru vandhaar.</p>
<p>மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும் நிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே அறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்.</p>	<p>maruvarum aara laagum maadharmoo viruvar thaamum niraidharu savara naththin nimalanai adaindhu potra vurunargal thamakku vendir rudhavukon aadha laale arumuga voruvan veraai aruseeraar vuruvang kondaan.</p>
<p>ஆறுரு வாத லோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு வேறுதா மெடுத்துத் தத்தம் வியத்தகு துணைமென் கொங்கை ஊறுபா லமுதம் அன்னோற் குதவலும் முறுவல் செய்து மாறிலா அருளால் ஆற்ற வருந்தினன் போல வுண்டான்.</p>	<p>aaruru vaadha lodum aruvarum magizndhu veru verudhaa meduththuth thattham viyaththagu thunaimen kongai oorupaa lamudham annor kudhavalum muruval seidhu maarilaa arulaal aatra varundhinan pola vundaan.</p>

<p>உண்டபின் அறுவ ராகும் ஒருபெரு முதல்வன் றன்னைத் தண்டழை பொதுளும் நீபத் தண்ணிழற் பொய்கை தன்னில் வண்டயி லுறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக் கண்டயில் செய்வித் தேத்தக் கருணையால் இனைய செய்வான்.</p>	<p>undapin aruva raagum oruperu mudhalvan rannaith thandazai podhulum neebath thannizar poigai thannil vandayi luraadha kanjcha maamaralp palli serththik kanduyil seivith theththak karunaiyaal inaiya seivaan.</p>
<p>துயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற் பயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத் தயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல் இயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான்.</p>	<p>thiyilavo ruruvam thunjsith thunnenen mensor payilavo ruruvam yaaidhan payodharam pavala vaaivaith thayilavo ruruvam nakkaang kamaravo ruruvam aadal iyalvo ruruvam valaa irangavo rrvanj seidhaan.</p>
<p>ஒருருத் தவழ மெல்ல ஒருருத் தளர்ந்து செல்ல ஒருரு நிறறல் செல்லா தொய்யென எழுந்து வீழ ஒருரு இருக்கப் பொய்கை ஒருரு வழக்கிச் சூழ ஒருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான். 120</p>	<p>oruruth thavaza mella oruruth thalarndhu sella oruru nitral sellaa thoiyena ezundhu veeza oruru irukkap poigai oruru vuzakkich sooza oruruth thaaikan vaiga oruvane puridha lutraan. 120</p>
<p>ஆடவோ ருருவம் செங்கை அறையவோ ருருவம் நின்று பாடவோ ருருவம் நாடிப் பார்க்கவோ ருருவம் ஆங்கண் ஓடவோ ருருவம் ஓர்பால் ஓளக்கவோ ருருவம் யாண்டுந் தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான்.</p>	<p>aadavo ruruvam seigai araiyavo ruruvam nindru paadavo ruruvam naadip paarkkavo ruruvam aangan odavo ruruvam orpaal olakkavo ruruvam yaandundh thedavo ruruva maagach sivanmagan puridha lutraan.</p>

<p>இத்திறம் இருமுன் நான யாக்கையுங் கணம தொன்றில் பத்துநூ நாய பேதப் படும்வகை பரமாய் நின்ற உத்தம குமரன் நான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல் வித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான்.</p>	<p>iththiram irumeen raana yaakkaiyung kanama thondril paththunoo raaya padhap padumvagai paramaai nindra uththama kumaran raanev vuyirthorum aada lepol viththaga vilaiyaat tinna maayaiyaal viraindhu seidhaan.</p>
<p>சிற்பர னாகி வந்த செய்யவேள் ஆடற் றன்மை பற்பல திறமும் நாடிப் பங்கயத் தயனு மாலுஞ் சொற்படு மகத்தின் தேவும் முனிவருஞ் சுரரும் யாரும் அற்புத மகிழ்ச்சி கொண்டாங் கின்னவா றறைத லுற்றார்.</p>	<p>sirpara naagi vandha seiyavel aadar ranmai parpala thiramum naadip pangayath thayanu maalunj sorpadu maaththin dhevum munivarunj surarum yaarum arpudha magizchchi kondaang kinnavaa raraidha lutraar.</p>
<p>சேயிவன் ஒருவ னேபல் சிறாருருக் கொண்டு நம்முன் ஏயெனு மளவை தன்னில் எண்ணில்பே த்த னாகும் ஆயினிக் குமரன் ஆடல் அறிவரி தெமக்கும் எல்லா மாயமு மியற்ற வல்லன் வரம்பிலா அறிவன் மாதோ.</p>	<p>seyivan oruva nepal siraaruruk kondu nammun yeyenu malavai thannil ennipe ththa naagum aayinik kumaran aadal arivari dhemakkum ellaa maayamu miyatra vallan varambilaa arivan maadho.</p>
<p>கைப்பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும் இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார் செப்பியென் வேறி யாமுஞ் செய்ததொன் றில்லை அன்னான் ஒப்பறு பரனே ஆம்என் றுரைசெய்து தொழுது நின்றார்.</p>	<p>kaipayil kuzavi polak kaattiya kadavul seiyum ipperu maayai pola yaavarum puridhal thetraar seppiyan veri yaamunj seidhathon dillai annaan opparu parane aamen druraiseidhu thozudhu nindraar.</p>

<p>அழலெனும் மீன வர்க்கத் தறுவருங்*குமரன் ஆடல் முழுவது நோக்கி நோக்கி முதிருமற் புதநீ ரெய்திக் குழவிக ளென்றே உள்ளங் கோடல்விட் டகலா தஞ்சி வழிபடு கடவு ளோரில் போற்றினர் மனங்கொள் அன்பால்.</p>	<p>azalenum meena varkkath tharuvabung kumaran aadal muzuvadhu nokki nokki mudhirumar pudhanee reidhik kuzaviga lendre ullang kodal vit tagalaa thanjchi vazipadu kadavu loril potrinar managkol anbaal.</p>
<p>அம்புயம் உறமுஞ் செங்கேழ் அறுமுகம் படைத்த கோல நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அங்கண் எம்பெரு முதல்வி தன்பால் இலக்கத்தொன் பதின்மர் செவ்வேள் தம்பிய ராகி வந்த தன்மையை விளம்ப லுற்றாம்.</p>	<p>ambuyam urazunj sengkez arumugam padaiththa kola nambithan varavu thannai navindranam inimel angan emberu mudhalvi thanpaal ilakkath thon padhinmar sevvel thambiya raagi vandha thanmayai vilamba lutraam.</p>
<p>ஆகத் திருவிருத்தம் – 977</p>	<p>aagath thiruviruththam – 977</p>

12. துணைவர் வருபடலம்	12. thunaivar varupadalam
நஞ்சு யின்றவன் நெற்றிநாட் டத்தினால் நல்கும் வெஞ்சு டர்ப்பொறி வெம்மையை ஆற்றலள் விமலை செஞ்சி லம்படி தக்கலின் நவமணி சிதற அஞ்சி யோடினள் இத்திற முணர்ந்தனள் அகத்துள்.	nanjcha yindravan netrinaat taththinaal nalgum venjchu darppori vemmayiai aatralal vimalai senjchi lambadi thakkalin navamani sidhara anjchi yodinal iththira munarndhanal agaththul.
மாய வன்முதல் அமரர்கள் ஈசனை வணங்கி நீயொர் மைந்தனைத் தருகென நெற்றிநாட் டத்தால் ஆய வன்சுடர் உதவியோர் மதலையாய் அமர்வான் ஏயி னான்சர வணத்தெனத் தெரிந்தனள் இறைவி.	maaya vanmudhal amarargal eesanai vanangi neeyor maindhanaith tharugena netrinaat taththaal aaya vansudar vudhaviyor madhalaiyaai amarvaan yeyi naansara vanaththenath therindhanal iraivi.
அன்ன தற்பினர் உமையவள் எனதுபால் அமலன் தன்ன ருட்பெறு மதலைதோன் றாவகை தடுத்த பொன்ன கர்க்கிறை விரிஞ்சன்மால் முதலபுத் தேளிர் பன்னி யர்க்கெலாம் புதல்வரின் றாகெனப் பகர்ந்தாள்.	anna tharpinar vumaiyaval yenadhupaal amalan thanna rutperu madhalaithon draavagai thaduththa ponna karkkirai virinjchanmaal mudhalaputh thelir panni yarkkelaam pudhalvarin raagenap pagarndhaal.
இமைய மாமகள் இத்திறம் புகன்று மீண்டேகிச் சமயம் யாவையும் நிறுவிய கண்ணுதற் றலைவன் அமல மாந்திரு முன்னர்வந் தரிக்குமுன் னரிதாங் கமல மார்அடி கண்டனள் பணிந்துகண் களித்தாள்.	imaiya maamagal iththiram pugandru meendegich samayam yaavaiyum niruviya kannudhar ralaivan amala maandhiru munnarvandh dharikkumun narithaang kamala maaradi kandanal panindhukan kaliiththaal.

<p>உம்பர் யாவருங் குறையிரந் திடலுநீ யுதவுஞ் செம்பொ றித்தொகை யாற்றலும் வெம்மையுந் தெரிந்து வெம்பி முற்றுடல் பதைப்புற அகன்றிவண் மீண்டேன் எம்பெ ருந்தகை அவ்வழல் நீக்கலா லென்றாள்.</p>	<p>umbar yaavarung kuraiyirandh thidalunee yudhavunj sempo riththogai yaatralum vemmaiyundh therindhu vembi mutrudal padhaippura agandrivan meenden embe rundhagai avvazal neekkalaa lendraal.</p>
<p>கன்னி இங்ஙனம் பகர்தலுங் கருணைசெய் தருளித் தன்னி டத்தினில் இருத்தினன் இருந்திடு தையல் முன்னம் ஓடலிற் சிதறுநா புரமணி முழுதும் என்னை யாளுடை நாயகன் முன்னிலங் கினவால்.</p>	<p>kanni inganam pagarthalung karunaisei tharulith thanni daththinil iruththinan irundhidu thaiyal munnam odalir sidharunee puramai muzudhum ennai yaaludai naayagan munilang kiinavaal.</p>
<p>தளிரின் மெல்லடிப் பரிபுர மாயின தணந்து மிளிரு மந்தவ மணிகளின் ஆணையால் விமலை ஓளரு நல்லுருத் தோன்றின ஐம்முகத் தொருவன் தெளரு முச்சுடர் அகத்திடை யமர்ந்திடுஞ் செயல்போல்.</p>	<p>thalirin malladip paripura maayina thanandhu miliru mannava manigalin aanaiyaal vimalai olaru nalluruth thondrina aimmugath thoruvan thelaru muchchudar agaththidai yamarndhidunj seyalpol.</p>
<p>எண்ணி லாநவ மணிகளின் உமையுரு வெனைத்துங் கண்ணி னாற்றெரிந் தருளினால் வம்மெனக் கழற அண்ண லோர்வகை மணிக்கொரு சத்திக ளாக நண்ணி னார்நவ சத்திகள் அமரர்நற் றவத்தால்.</p>	<p>enni laanava manigalin vumaiyuru venaiththung kanni naarrerindh tharulinaal vammenak kazara anna lorvagai manikkoru saththiga laaga nanni naarnava saththigal amararnar ravaththaal.</p>
<p>பருப்ப தக்கொடி புரைநவ சத்திகள் பரமன் திருப்ப தத்திடை வணங்கிநின் றவனிடைச் சிந்தை விருப்பம் வைத்தலும் முனிவர்தம் மகளிற்போல் விரைவில் கருப்ப முற்றனர் யாவதும் உமையவள் கண்டாள்.</p>	<p>paruppa thakkodi purainava saththigal paraman thiruppa thatthidai vananginin ravanidaich sindhai viruppam vaiththalum munivartham magalirpol viraivil karuppa mutranar yaavadhum vumaiyaval kandaal.</p>

<p>முனம்பு ரிந்துல களித்தவள் அனையர்பால் முதிருஞ் சினம்பு ரிந்திவண் எமக்குமா றாகிய திறத்தால் கனம்பு ரிந்திக் கருப்பமோ டிருத்திர் பல்காலம் இனம்பு ரிந்தநீர் யாவரு மென்றுசூள் இசைத்தாள் .</p>	<p>munambu rindhula kaliththaval anaiyarpaal mudhirunj sinambu rindhivan emakkumaa raagiya thiraththaal kanambu rindhaik karuppamo diruththir palkaalam inambu rindhaneer yaavaru mendrusool isaiththaal.</p>
<p>ஆவ தெல்லையில் நடுக்கமுற் றஞ்சியே அங்கண் மேவு மாதர்மெய் வியர்த்தனர் அவியிர்ப் பதனில் தேவ தேவன தருளினால் தினகரத் திரள்போல் ஓவி லாவிறல் வீரர்கள் இலக்கர்வந் துதித்தார்.</p>	<p>aava thellaiyil nadukkamur ranjchiye angan mevu maadharmeiyarththanar aviyirp padhanil dheva dhevana dharulinaal dhinaragath thiralpol ovi laaviral veerargal iakkarvan dhudhiththaar.</p>
<p>வடுத்தனைப்பொருங் கண்ணினர் வியர்ப்பினில் வந்தாங் கடுத்த மானவர் ஓரிலக் கத்தரும் அசனி கடுத்த சொல்லினர் பொற்றுகி லுடையினர் கரத்தில் எடுத்த வாளினர் பலகைய ராகிசுண் டினரால்.</p>	<p>vaduththa naipporung kanninar viyarppinil vandhaang kaduththa maanavar orilak kaththarum asani kaduththa sollinar potruigi ludaiyinar karaththil eduththa vaalinar palagaiya raagiyeen dinaraal.</p>
<p>அனையர் யாவரும் ஈசனையடைந்தனர் அன்புற் றினிய வாகிய அமலன்நா மங்களை யேத்தி வனைக ருங்கழல் வணங்கிமுன் நின்றலும் மற்றப் புனித நாயகன் அவர்தமை நோக்கியே புகல்வான்.</p>	<p>anaiyar yaavarum yesanai yadaindhanar anbur riniya vaagiya amalannaa mangalai yetthi vanaiga rungazal vanangimun nitalum matrap punidha naayagan avarthamai nokkiye pugalvaan.</p>
<p>மைந்தர் கேண்மினோ நீவீர்கள் யாவரும் வயத்தால் இந்தி ராதியர் பகைவரை அடுவதற் கெமது கந்த வேள்படை யாகுதிர் என்னவே கழறி முந்து பேரருள் புரிந்தனன் யாவர்க்கும் முதல்வன்.</p>	<p>maindhar kenmino neevirgal yaavarum vayaththaal indhi raadhiyar pagaivarai aduvadhar kemadhu kandha velpadai yaagudhir ennave kazari mundhu perarul purindhanan yaavarkum mudhalvan.</p>

<p>இன்ப நீருடன் இவையருள் புரிதலும் இலக்கம் நன்பெ ருந்திறல் மைந்தர்க ளாயினோர் நாளும் அன்பு மேதகு பரிசன ராகியே அமலன் முன்பு நீங்கலா தொழுகினர் செய்பணி முறையால்.</p>	<p>inba neerudan ivaiyarul puridhalum ilakkam nanpe rundhiral maindharga laayinor naalum anbu medhagu parisana raagiye amalan munbu neengalaa thozuginar seipani muraiyaal.</p>
<p>மாற்ற ருஞ்சினத் தம்மைமுன் கொடுமொழி வழங்கத் தோற்று நன்மணி யுருவமாந் தோகையர் துளங்கிப் போற்றி வந்தனை செய்துபின் அவள்பணி புரிந்தே ஆற்று தொல்கருப் பத்துடன் பற்பகல் அமர்ந்தார்.</p>	<p>maatra runjsinath thammaimun kodumozhi vazangath thotru nanmani yuruvamaandh dhogaiyar thulangip potri vandhanai seidhupin avalpani purindhe aatru tholkarup paththudan parpagal amarndhaar.</p>
<p>இகலு மாமணி மகளிர் தங் கருவினுள் இறைவற் புகழும் நந்தியங் கணத்தவர் குழுவியாய்ப் போந்து நிகரில் காளைய ராகிவீற் றிருந்தனர் நெறிசேர் சுகன்ள னும்படி பரமனை முன்னியே தொழுது.</p>	<p>igalu maamani magalirthang karuvinul iraiyar pugazum nandhiyang kanaththavar kuzaviyaaip pondhu nigaril kaalaiya raagiveer tridundhanar neriser suganye numbadi paramanai munniye thozudhu.</p>
<p>அரத னங்களில் தோன்றிய மங்கையர் அகட்டிற் கருவின் வந்திடு ஆடவர் ஈசனைக் கருதிப் புரியும் யோகுட னிருத்தலின் ஆற்றரும் பொறையாய்ப் பரம தாதலும் உமையுடன் பரமனைப் பணிந்தார்.</p>	<p>aradha nangalil thondriya mangaiyar agattir karuvin vandhidu aadavar yesanaik karudhip puriyum yoguda niruththalin aatrarum poraiyaaip parama dhaadhalum vumaiyudan paramanaip panindhavar.</p>
<p>இருவர் தம்மையும் பணிந்தவர் இன்றுகா றினைய கருவின் நொந்தனம் இன்னினி யாம்பரிக் கல்லேம் அருள்பு ரிந்திடு மென்றலும் ஆதியங் கடவுள் பரிவி னால்உமை திருமுகம் நோக்கியே பகர்வான்.</p>	<p>iruvar thammaiyum panindhavar indrukaa rinaiya karuvin nondhanam innini yaambarik kallem arulpu rindhidu mendralum aadhiyang kadavul parivi naalvumai thirumugam nokkiye pagarvaan.</p>

<p>ஏல வார் குழற் கவுரிநின் செய்யதா ளிடையிற் சாலு நூபுரத் துதித்தவர் உனதுசா பத்தாற் சூலி னான்மிக மெலிந்தனர் பற்பகல் சுமந்தார் பால ரைப்பெற இனியருள் புரிகெனப் பணிந்தான்.</p>	<p>yela vaarkuzar kavurinin seiyaadhaa lidaiyir saalu nuburath thudhiththavar vunadhusaa paththaar sooli naanmiga melindhanar parpagal sumandhaar paala raippera iniyarul purigenap panindhaan.</p>
<p>இறைவன் இங்கிது பணித்தலும் நன்றென இசையா முறுவல் செய்துமை மாதரை நோக்கிமொய்யம் பினரைப் பெறுதி ரால்இனி யென்றலும் அவர்வயிற் பெயரா துறையும் யோகுடை வீரர்கள் இத்திறம் உணர்ந்தார்.</p>	<p>iraivan ingidhu paniththalum nandrena isaiyaa muruval seidhumai maadharai nokkimoim binaraip perudhi raalini yendralum avarvayir peyaraa thuraiyum yogudai veerargal iththiram vunarndhaar.</p>
<p>மறத்த வில்லதோ ருணர்வுடை வீரர்கள் மற்றித் திறத்தை நாடியே யோகுவிட் டுளமகிழ் சிறப்ப இறத்தல் நீங்கிய பரம்பொருள் அருள்முறை இறைஞ்சிப் பிறத்த லுன்னியே முயன்றனர் ஆயிடைப் பெயர்வார்.</p>	<p>maraththa lilladho runarvudai verargal matrith thiraththai naadiye yoguvit tulamagiz sirappa iraththal neengiya paramporul arulmurai irainjchip piraththa lunniye muyandranar aayidaip peyarvaar.</p>
<p>பரிபு ரந்தனின் முன்வரு மங்கையர் பரைதன் கருணை கொண்டசொற் கேட்டலுங் கவற்சியை அகன்று விரைவின் மேலவர் பதம்பணிந் தேத்தியே விடைகொண் டொருவி மைந்தரை அளித்தனர் யாவரு மொருசார்.</p>	<p>paripu randhanin munvaru mangaiyar paraidhan karunai kondasor kettalung kavarsiyai agandru viraivin melavar padhampanindh dheththiye vidai kon doruvi maindharai aliththanar yaavaru morusaar.</p>
<p>நந்தி தண்கண முதல்வர் களாகியே நணியோர் பந்த நீங்கியே சனித்தனர் ஒன்றிலாப் பதின்மர் எந்தை யாரருள் பெயர்கொடே இருநில வரைப்பில் சுந்த ரன்விடை முகத்தவன் றோன்றிய வாபோல்.</p>	<p>nandhi thangana mudhalvar galaagiye naniyor pandha neengiyē saniththanar ondrilaap padhinmar endhai yaararul peyarkode irunila varaippil sundha ranvidai mugaththavan rondriya vaapol.</p>

<p>பேர ஆகுவை யுடையவன் இளவல்பே ரருளால் சூர வாகுலம் வானவர் பெறாவகை தொலைப்பான் கூர வாகுறுஞ் செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீர வாகுவந் துதித்தனன் உலகெலாம் வியப்ப.</p>	<p>pera aaguvai yudaiyavan ilavalpe rarulaal soora vaagulam vaanavar peraavagai tholaipaan kooora vaagurunj semmanip paavaithan nidaththil veera vaaguvan dhudhiththanan ulagelaam viyappa.</p>
<p>விரள வல்லியார் தந்திசூ ரரிவியன் படையாங் கரள வல்லிருள் அகற்றுவான் எழுந்தவெண் கதிர்போல் திரள வல்லினை அனையபூண் முலையுடைத் தெய்வத் தரள வல்லிபால் தோன்றினன் வீரகே சரியே.</p>	<p>virala valliyaar thandhisoo rariviyan padaiyaang karala vallirul agatruvaan ezundhaven kadhirpol thirala vallinai anaiyapoon mulaiyudaith theivath tharala vallipaal thondrinan veerake sariye.</p>
<p>மக்கள் வானவர்க் கருந்துயர் புரியும்வல் லவுணர் தொக்க வீரமா மகேந்திரப் பெருவளந் தொலையச் செக்கர் நூபுரப் புட்பரா கத்திபாற் சிறப்பால் தக்க வீரமா மகேந்திரன் வந்தவ தரித்தான்.</p>	<p>makkal vaanavark karundhuyar puriyumval lavunar thokka veeramaa magendhirap peruvalandh tholaiyach sekkar nooburap putparaa kaththipaar sirappaal thakka veeramaa magendhiran vandhava thariththaan.</p>
<p>ஆத வத்தனிக் கடவுளும் வடவையா ரழலுஞ் சீத ளப்புது மதியமும் வெளடுகுறத் திகழ்கோ மேத கத்தமர் பாவைபால் விண்ணவர் புரியும் மாத வத்தினால் வீரமா மகேச்சுரன் வந்தான்.</p>	<p>aadha vaththanik kadavulum vadavaiyaa razalunj seedha lappudhu madhiyamum velagurath thigazgo medha kaththamar paavaipaal vinnavar puriyum maadha vaththinaal veeramaa magechchuran vandhaan.</p>
<p>தான மாநிலத் தேவர்கள் மகிழ்வுறத் தகுவ ரான பேரெலா முடிவுற அறந்தலை யெடுப்பக் கானல் பேர்வயி றூரிய மின்னிடைக் கழற்கால் மான வீரமா புரந்தரன் என்பவன் வந்தான்.</p>	<p>thaana maanilath thevargal magizvurath thaguva raana perelaa mudivura arandhalai yeduppak kaanal pervayi dooriya minnidaik kazarkaal maana veeramaa purandharan enbavan vandhaan.</p>

<p>சூர ராக்கமுந் துணைவர்தம் மாக்கமுஞ் சூமுந் தீர ராக்கமும் வானவ ரேக்கமுஞ் சிதைய வார ராக்கமழ் கொன்றைவே ணியன்அரு ளதனால் வீர ராக்கதன் வந்தனன் வயிரமெல் லியல்பால்.</p>	<p>soora raakkamundh thunaivartham maakkamunj soozandh theera raakkamum vaanava rekkamunj sidhaiya vaara raakkamaz kondraive niyan aru ladhanaal veera raakkadhan vandhanan vayiramel liyalbaal.</p>
<p>கரக தத்தனி மால்வரை எடுத்தொரு கணத்தில் புரக தத்தினை இழைத்தவன் அருளினாற் புணரிக் சூரக தத்திடைப் பைங்கனல் கொம்மென எழல்போல் மரக தத்திபால் வீரமார்த் தாண்டன் வந்தனனே.</p>	<p>karaga thaththani maalvarai eduththoru ganaththil puraga thaththinai iziththavan arulinaar punarik kuraga thaththidaip painganal kombena yezalpol maraga thatthipaal veeramaarth thaandan vandhanane.</p>
<p>மையல் மாக்கரி வாம்பரி விரவிய மணித்தேர் வெய்ய தானவர் ப*றொகை இமைப்பினில் விளிய மொய்யி னார்த்தடு மானவன் பவளமா மொழிப்பேர்த் தையல் தன்வயின் வலியவீ ராந்தகன் சனித்தான்.</p>	<p>maiyaal maakkari vaambari viraviya manithther veiya dhaanavar parokai imaippinil viliya moiye naarththadu maanavan pavalamaa mozippertth thaiyal thanvayin valiyavee raandhagan saniththaan.</p>
<p>கந்து தித்திடும் வியன்நர மடங்கலுங் கடலின் முந்து தித்திடும் ஆலமும் வடவையும் முரண நந்து தித்தநற் களமணிப் பாவைநற் றவத்தால் வந்து தித்தனன் வீரதீ ரப்பெயர் வலியோன்.</p>	<p>kandhu thiththidum viyannara madanggalung kadalin mundhu thiththidum aalamum vadavaiyum murana nandhu thiththanar kalamanip paavainatr travaththaal vandu thiththanan veeradhee rappeyar valiyan.</p>
<p>இந்த வீரரொன் பதின்மரும் ஈசன தருளால் தந்தம் அன்னையர் நிறங்கொடே பொலந்துகில் தாங்கி வந்து பற்பகல் வளர்தரும் உறுப்பொடு மடவார் உந்தி யின்வழி நான்முகத் தண்ணல்போல் உதித்தார்.</p>	<p>indha veeraron padhinmarum yesana dharulaal thandham annaiyar nirangkode polandhugil thaangi vandhu parpagal valartharum vuruppodu madavaar vundhi yinvazi naanmugath thannalpol vudhiththaar.</p>

வேறு	veru
<p>உதிதருமத் திறல்வீரர் அரியணைமேல் அம்மையுட னுறைந்த நாதன், பதமலர்கள் பணிந்தெழிலும் அவர்க்கண்டு பார்ப்பதியைப் பரிவால் நோக்கி, மதியுடையர் திறலுடையர் மானவருங் கலத்தினர்நம் மைந்தர் இன்னோர், புதியரலர் நந்திதனிக் கணத்தவரென் றான்சுருதிப் பொருளாய் நின்றான்.</p>	<p>udhitharumath thiralveerar ariyanaimel ammaiyuda nuraindha naadhan, padhamalargal panindhezalum avarkkandu paarppadhyaip parivaal nokki, madhiyudaiyar thiraludaiyar maanavarung kalaththinarnam maindhar innor, pudhiyaralar nandhidhanik kanaththavaren raansurudhip porulaai nindraan.</p>
<p>தேவியது கேட்டுமைந்தர்க் கருள்புரிய அவர்க்கெல்லாஞ் சிவன் வெவ்வேறு, தாவில்சுடர் வாளுதவி வியர்ப்பில்வரும் ஓரிலக்கந் தனயரோடு, நீவிர்களு மொன்றிநுங்கட் கிறையவனா கியசேயை நீங்க லின்றி, ஏவலன் பணித்தனசெய் தொழுகுதிரென் றான்அவரும் இசைந்து தாழ்ந்தார்.</p>	<p>dheviyadhu kettu mandhark karulpuriya avarkkellaanj sivan vevveru, thaavilsudar vaaludhavi viyarppilvarum orilakkan dhanayarodu, neevirgalu mondrinengat kiraiyavanaa kiyaseyai neenga lindri, yevalan paniththanasei thozugudhiren raan avarum isaindhu thaazndhaar.</p>
<p>ஓன்பானாம் இலக்கத்தோர் ஓரிலக்கத் தோர்தம்மோ டொன்றிப் புல்லி, அன்பாகி எம்பெருமான் சினகரத்தை அகலாமல் அங்கண் வைக, மென்பானல் புரையும்விழிச் சத்திகளொன் பதின்மர்களும் விமலக் கன்னி, தன்பாலை யிகவாமல் அவள்பணித்த தொழில்பரிந்து சார்த லுற்றார்.</p>	<p>oonpaanaam ilakkaththor orilakkath thorthammo dondrip pulli, anbaagi emberumaan sinakaraththai agalaamal angan vaiga, menpaanal puraiyum vizich saththigalon padhinmargalum vimalak kanni, thanpaalai yigavaamal avalpaniththa thozilparindhu saardha lutraar.</p>
ஆகத் திருவிருத்தம் - 1014.	aagath thiruviruththam – 1014.

13. சரவணப் படலம்	13. Saravanap padalam
ஏற்ற மானவர் ஒன்றொழி பதினமரோ டிலக்கர் தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம் ஆற்றல் சேர்புனர் சரவணத் தடந்தனில் அறுவர் போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம்.	yetra maanavar ondrozi padhimaro dilakkar thotra meidhiya thanmaiyaith iththunai sotraam aatral serpunar saravanath thadandhanil aruvar potra vaiginon kayilaiyir pugundhamai pugalvaam.
தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வெளடளிப் பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர் கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப் பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான்.	tharuppa mikkulaar kaanuraath thaaviliseer velalip poruppi lutridu paramporul karunaiyaar poraikoor karuppa matruyir muzuvadhun thandhidung kannip paruppa thakkodik kavvazi inaiyana pagarvaan.
பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச் செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை இம்ம லைக்கணை உய்க்குதும் வருகென இசைத்தான்.	pomma lutridu naanmuga naadhiyor pundhi vimma latrida mundhunam viziyaith thondrich semma larpparunj saravanath thirundhanin seyai imma laikkane vuikkudhum varugena isaitthaan.
வேறு	veru
செம்புலி யதளிநான் செப்பிற் நோர்தலும் அம்பிகை யுவகையோ டன்பு கொண்டேழீஇ நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும் எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றான்.	semapuli yadhalinaan seppir rordhalum ambigai yuvagaiyo danbu kondezeeie namberu madhalaiyai naankon degudhum emberu mudhalvanee yezudhi yaalendraal.
கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா மைம்மலி மிடறுவடை வான நாயகன் இம்மென அவளொடும் ஏற தேறினான்.	kommaivem mulaiyinaal kuriba duththiya ammaiyee thuraitthuzi aruli naalezaa maimmali midaruvadai vaana naayagan immena avalodum yera dherinaan.
நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு நந்திவந் திடுதலும் நாக மேலுளார் நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார்.	nandhiyin yeruththamel nangai yaalodu nandhivandh dhidudhalum naaga melulaar nandhiya vinaiththogai nandhir rendridaa nandhidhan ganaththodu nannip potrinaar.

அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச் கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர் எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர் வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார்.	andhamil vidaththinai yadaku kaiyudaik kandhara naadhiyaan dholga naththinor endhaidhan vuruvukon dirundha melavar vandhiru marungumaai vazuththi eendinaar.
ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத் தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால் கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன் நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார்.	aanmuga nandhiyem madigal vuitthidath thenmuga narumalar sidharich sengaiyaal kaanmurai vanangiye kamalak kannavan naanmugan magabadhi pirarum nanninaar.
சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி கல்லென இரங்குறு கரடி காகளஞ் செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம் பல்லியம் இயம்பின பாரி டங்களே.	sallari vayirthudi thadaari sachchari kallena iranguru karadi kaagalanj selluraz perigai thimilai yaadhiyaam palliyam iyambina paari dangale
வேறு	veru
வேத நான்குங் குடிலையும் வேறுள பேத மாய கலைகளும் பேரிசை நாத மோடு நணுகின விஞ்சையர் கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார். 10	vedha naangung kudilaiyum verula pedha maaya kalaigalum perisai naadha modu nanugina vinjaiyar geedham yaavum isaitthuk kezuminaar. 10
வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக் கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல் வெளடளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார்.	vallal veniyin maamadhi eendiye pillai venpirai yaipparadar peraraak kollu mendru kuriththadhu potralpol velali vengudai veiyavar yendhinaar.
சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப் பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும் நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப் புகரில் சாமரம் பூதர்கள் வீசினர்.	sagara rennundh thalaivargal thamvazip pagira thappeyarp paarththivan vendalum nigari lonarul neeththath thozukkenap pugaril saamaram pudhargal veesinar.
சீறு மால்கரி சீயம் வயல்புலி ஏறு பூட்கை இரலையெண் கேழுதல் வேறு கொண்ட வியன்முகச் சாரதர் நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினர்.	seeru maalkari seeyam vayalpuli yeru pootkai iralaiyen kemudhal veru konda viyanmugach chaaradhar nooru kodyar noidhenach cutrinar.
இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந் திமில் விண்புனல் நக்கிச் சிதறுவ அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால் கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே.	imilu daippala yetrirung kedhanandh thimila vinpunal nakkich chidharuva amala naiththozu thaatrumei yanpinaal kamalam vuitthidung kaatchiyar pondrave.

<p>அன்ன காலை அகிலமும் ஈன்றருள் கன்னி தன்னொடு காமர்வெளடி னேற்றின்மேல் மன்னி வைகு மதிமுடி வானவன் தன்ன தாலயத் தைத்தணந் தேகினான்.</p>	<p>anna kaalai agilamum yendrarul kanni thannodu kaamarvela letrinmel manni vaigu madhimudi vaanavan thanna thaalayath thaitthanandh dheginaan.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான் என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும்.</p>	<p>thanna thaalayam neengiye kayilaiyaith thanandhu ponnin neediya imaiyamaal varaippurath thegi anna maadurunj saravanap poigaiyai yadaindhaan ennai yaaludai naayagan iraiyiyun dhaanum.</p>
<p>பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரிய துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து நிறையும் வான்புனர் பொய்கையங் கரையிடை நின்றார்.</p>	<p>piraiyu laanjchadaith thevanum avanranaip piriya thuraiyum maadhumo raruvagai vuruvukon dutra siruvan neermaiya nokkiya thiruvarul seidhu niraiyum vaanpunar poigaiyang karaiyidai nindraar.</p>
<p>முண்ட கச்சர வணத்தனில் மூவிரு வடிவங் கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன் அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக் கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான்.</p>	<p>munda achchara vanandhanil mooviru vadivang kondu laaviveer trirundhidum oruperung kumaran andar naayagan thannudan agilameen raalaik kandu maamuga malarndhanan thanadhulang kalithhaan.</p>
<p>அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன் இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச் சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள்.</p>	<p>andha valaiyir kavuriyai nokkiyem maiyan indha ninmagan ranaikkodu varugena iyambach sundha rangezu vidaiyinundh thunna izindhu sindhai kondape raadharandh thannodunj sendraal.</p>

<p>சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்களோ ராறுபன் னிருபயஞ் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்.</p>	<p>sarava nandhanil thanadhusei aaruruth thanaiyum iruka rangalaal anbudan eduththanal pullith thirumu gangalo raarupan nirupuyan serndha uruvam ondrenach seidhanal ulagameen rudaiyaal.</p>
<p>எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன்றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்.</p>	<p>endhai saththigal vuyirelaam odunguru mellai mundhu polaon raagiye koodiya muraipol andha milladhore mooviru vadivumondraagik kandhan endrupe petranan kavuridhan kumaran.</p>
<p>முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தனை தலையாம் அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ.</p>	<p>munbu pulliya kumaravel mudidhorum vuyirththu minbi rangiya purandhanai neevalum vimalai thanpe rundhananj surandhupaal sorindhana thalaiyaam anbe nappadu gindradhith thanmaiye andro.</p>
<p>ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி.</p>	<p>aadhi naayagan karunaiyaai amalamaaip parama podha neeradhaai irundhadhan kongaiyir pozipaal yedhi laadhadhore kurumani vallamee thetruk kaadhala maamagar kanbinaal aruththinaal kavuri.</p>
<p>கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென் றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும் அங்கை யாலவன் றனைஎடுத்த தகலமேல் அணைத்துப் பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில்.</p>	<p>kongai yuurupaal arththiye kumaranaik kodusen rengal naayagan munnare iranjchuvith thidalum angai yaalavan ranaieduth thagalamel anaiththup pongu perarul neermaiyaal liruththinan pudaiyil.</p>

<p>அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப் பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி இருத்தி னான்தன தடந்தனில் எம்மையாள் இறைவன்.</p>	<p>aruththi thandhidu kumaravel orupudai amarap peruththa mannyir yaavaiyum munnare petra oruththi thannaiyung kaiyinaa loiyena vaangi iruththi naanthana thadandhanil emmaiyaal iraivan.</p>
<p>கூல வர்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும்.</p>	<p>koola vaarkuzal iraivikkum embiraan ranakkum paala naagiya kumaravel naduvurum paanmai gnaala melurum iravodu pagalukkum naduvaai maalai yaanathon razivindri vaigumaa rokku.</p>
<p>வேறு</p>	<p>veru</p>
<p>விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய் இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர் கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப் புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார்.</p>	<p>vidaiyutridu paramarkumav vimalaikkum virarsei idaiyutrathu kandaarayan magavaanmudha limaiyor kadaiyutridu kadalaamenak kallindirraith thanugaap pudaiyutranar edhirurtranar puranutranar pugazvaar.</p>
<p>காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத் தோமாரில் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால் யாமாரினும் இழுக்குற்றனம் எமையாள்இனி யென்னாப் பூமாரிகள பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார்.</p>	<p>kaamaarithan vizithandhidu kazikaadhala oziyaath thomaaril pulanaagiya soorankodun thozilaal yaamaarinum izkkutrananam emaiyaalini yennaap poomaarigal pozindhaarpanindh dhezundhaasigal pugandraar.</p>

<p>வாரற்பத முறவீங்கிய வன்னத்தன முருந்தின் மூரற்பவ எச்சேயிதழ் முழுமாமதி வதனத் தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன் பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான்.</p>	<p>vaararpadha muraveengiya vannaththana murundhin moorarpava lachseyidhaz muzumaamadhi vadhanath thaararpeyar perumangaiyar adhukaalaiyil aranmun perarpodu panindheyezap perundhannali purindhaan.</p>
<p>கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன்னும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும் நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர் தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான். 30</p>	<p>kandhanranai neerpotriya kadanaalivan ungal maindhanenum peyaraaguga magizvaalyeva renum nundhampaga lidaiinnavan nondraalvazi paduvor thandhangurai mudiththeparan thanainalgavam endraan. 30</p>
<p>என்னாவருள் புரிகின்றழி இமையத்தவள் சேயைத் தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால் பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே.</p>	<p>ennaavarul purigindrushi imaiyaththaval seyai thannaararu lodusendredhir thazuviththanath thizipaal ponnaarmani vallaththumun pooriththaruth thidave annaalmulai amudhukkavai yaaroththozu ginave.</p>
<p>வானார்சுர நதிபோற்சர வணத்தாடவை புகலுந் துநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால் மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார்.</p>	<p>vaanaarsura nadhiporsara vanaththudavai pugalundh thoonaanmarai karaikandavan mudhalvandhidu thunaiva raanaaaru siruvorthamai aliththonsabith thidalaal meenaayavan vadhigindravar pugumpaalinai misaindhaar.</p>

<p>கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும் அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார் துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால்.</p>	<p>kayilaikkirai yavalmeiththana kalasaththinum vugupaal ayilutridu pozudhatthiniil aralirpudai peyarum ayilaiththanu voruviththava vadivurtreзу tharuvaar thuyilitrunar pavaroththanar mayalatrindu thodarpaal.</p>
<p>அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன் முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ டென்னாவுரை பெறுகின்றிடை இருந்தேதவம் புரிமின் சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான்.</p>	<p>annaararu varumaayezundh dhaganpoigaivi tamalan munnaaivanag ginarpotralum munimaindhargal parango dennaavurai perugundridai irundhethavam purimin sinnaalmisai ivanvandharul seyimendrarul seidhaan.</p>
<p>நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன் விடை பெற்றே சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப் பொன்றாழ்சடை யினன்வெளடீளியம் பொருப்பின்றலை புக்கான்.</p>	<p>nandraalenath thozuthannavar naadhan vidai petre sendraarvudu madavaarodu thirumaalayan mudhalaa nindraarthamak karulseidhavar nilayambuga arulip pondraazsadaai yinanselaliyam poruppindralai pukkaan.</p>
<p>அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய் விடையூர்தியின் இழிந்தெதனி விறற்சேயொடும் வெற்பின் மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தலையின் இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே.</p>	<p>adaiyaarpura meriseidhidum amalankayi laiyirpoi vidaiyurdhiyin izindhedhani vararseyodum verpin madavaalodu nadavaappolan maamandhirath thalaiyin idaiyaarari yanaimemisai irundhaan arul purindhe.</p>

<p>சேயோனெனும் முன்னோன் றனைச் சிலம்பின்வரும் ஒன்பான் மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத் தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார்.</p>	<p>seyaanenum munnon ranaich silambinvarum onbaan maayorudha viyamaindharum matrullai lakkath thooyorgalundh thozudhemalar thoovippanindh dheththi aayorthama thuyireyena avanaik kurith thanaindhaar.</p>
<p>ஆகத் திருவிருத்தம் - 1051</p>	<p>aagath thiruviruththam – 1051</p>